


**பரமநுஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திரஸரஸ்வதீ  
ஸ்ரீ சாண ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்  
நாமாவளி**



**ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு  
ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள்  
ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம்  
1, சாலைத் தெரு, காஞ்சிபுரம் - 631 502**

உ

ஸ்ரீ குருப்யோ நம:

## ஸ்ரீ குருவந்தநம்

- குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணுர் குருர்தேவோ மஹேச்வர: ।  
குரு: ஸாக்ஷாத்பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம: ॥ 1
- குரவே ஸர்வலோகாநாம் பிஷ்ஜே பவரோகினாம் ।  
நிதயே ஸர்வவித்யாநாம் தக்ஷிணாமூர்தயே நம: ॥ 2
- அஜ்ஞாநதிமிராந்தஸ்ய ஜ்ஞாநாஞ்ஜநசலாகயா ।  
சக்ஷாருந்மீலிதம் யேந தஸ்மை ஸ்ரீ குரவே நம: ॥ 3
- ஸ்ரீ குரோ தக்ஷிணாமூர்தே பக்தாநுக்ரஹதாயக ।  
அநுஜ்ஞாம் தேஹி பகவந் குருநாமசயாய மே ॥ 4
- வந்தே குருபதத்வந்தவம் அவாங்மநஸகோசரம் ।  
ரக்தசக்லப்ரபாமிச்ரமதர்க்யம் த்ரைபுரம் மஹ: ॥ 5
- ஸதாசிவஸமாரம்பாம் சங்கராசார்யமத்யமாம் ।  
அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ॥ 6
- ச்ருதிஸ்ம்ருதிபுராணாநாமாலயம் கருணாலயம் ।  
நமாமி பகவத்பாதசங்கரம் லோகசங்கரம் ॥ 7
- அபாரகருணாமூர்திம் ஜ்ஞாநதம் சாந்தருபினம் ।  
ஸ்ரீசந்த்ரசேகரகுரும் ப்ரணமாமி முதாந்வஹம் ॥ 8
- பரித்யஜ்ய மௌநம் வடாத: ஸ்திதிம் ச  
வ்ரஜந் பாரதஸ்ய ப்ரதேசாத் ப்ரதேசம் ।  
மதுஸ்யந்திவாசா ஜநாந்தர்மமார்கே  
நயந் ஸ்ரீஜயேந்த்ரோ குருர்பாதி சித்தே ॥ 9
- நமாம: சங்கராந்வாக்யவிஜயேந்த்ரஸரஸ்வதீம் ।  
ஸ்ரீகுரும் சிஷ்டமார்காநுநேதாரம் ஸந்மதிப்ரதம் ॥ 10

ஸ்ரீ குருப்யோ நம:

ஸ்ரீகாஞ்சீகாமகோடிபீடாதீச்வரஐகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய  
பரமபூஜ்ய ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ரஸரஸ்வதீ  
ஸ்ரீசரண ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ।  
ப்ரஸந்நவதநம் வந்தே ஸர்வவிக்நோபசாந்தயே ॥ 1

புஸ்தகஜபவடஹஸ்தே வரதாபயசிந்ஹசாருபாஹுஸ்தே ।  
கர்பூராமலதேஹே வாகீச்வரி சோதயாசு மம சேத: ॥ 2

நாராயண: பத்மபவோ வஸிஷ்ட:

சக்திஸ்ச தத்புத்ரபராசரஸ்ச ।

வ்யாஸ: சுகோ கௌடபதோ யம்ந்த்ரோ

கோவிந்தயோகீதி குருக்ரமோஸ்யம் ॥ 3

ஆத்ய: ஸ்ரீ சங்கராசார்யோ பகவத்பாதஸம்ஜ்ருக: ।  
அவதீர்ண: சம்புரிதி ப்ரதித: காலஹபதே ॥ 4

ஸுரேச்வர: பத்மபாதோ ஹஸ்தாமலகதோடகௌ ।  
ஸர்வஜ்ஞஸ்சேதி தச்சிஷ்யா: ப்ரதிதா குருஸந்நிபா: ॥ 5

சங்கர: காமகோட்யாக்யம் பீடம் காஞ்ச்யாம் வ்ராஜயத் ।  
ப்ரத்யஸ்தாபயதத்வைதம் பீடே ஸர்வஜ்ஞகே ஸ்தித: ॥ 6

ஆத்மாநமநு ஸர்வஜ்ஞம் ஸுரேச்வரமதே ஸ்திதம் ।  
கோப்தாரம் காமகோட்யாக்யபீடஸ்ய வ்யததாத்குரு: ॥ 7

ததாத்யேந்த்ரஸரஸ்வத்யாக்யாஸ்சிந்நா பரம்பரா ।  
பாதி நோ குருவர்யானாம் சாரதாமடஸுஸ்திதா ॥ 8

- அஷ்டஷஷ்டிதமாசார்ய: சங்கரஸ்சந்த்ரசேகர: ।  
 விராஜதே ப்ரஹ்மபூத: ஸ்வம் ப்ருந்தாவநமாஸ்தித: ॥ 9
- தஸ்ய நாமாந்யநந்தாநி ததநுக்ரஹபாஐநை: ।  
 கீயந்தேநுதிநம் பக்த்யா ததநுக்ரஹகாம்யயா ॥ 10
- நாம்நாம் ஸஹஸ்ரம் கௌணேப்யஸ்தந்நாமப்ய: ப்ரகீர்தயே ।  
 சித்தசுத்த்யை தத்ப்ரஸாதலப்த்யை லோகசிவாய ச ॥ 11
- ததார்ஹந்த்யை ப்ரபத்யே தாந் காமகோடிசுருத்தமாந் ।  
 ப்ரபந்நவத்ஸலாந் லோகஹிதாசரணதத்பராந் ॥ 12
- த்யாநம்—

- அபாரகருணாஸிந்தும் ஜ்ஞாநதம் சாந்தருபிணம் ।  
 ஸ்ரீசந்த்ரசேகரகுரும் த்யாயாமி தமஹர்நிசம் ॥ 13
- ஸ்ரீ சங்கராசார்யமபரம் ஸ்ரீசிவாசிவருபிணம் ।  
 பூஜ்யஸ்ரீகாமகோட்யாக்யபீடகம் தம் த்யாநிதிம் ॥ 14

ஓம்

- அபாரகருணாஸிந்துர் ஜ்ஞாநத: சாந்தமாநஸ: ।  
 ஸ்ரீசந்த்ரசேகரகுரு: சுசிர்தாந்தஸ்தபோரத: ॥ 1
- ருஜு: ஷமாபரோதர்க்ய: ஸ்திரதீரசலோமல: ।  
 அஷ்டஷஷ்டிதமாசார்யசங்கரோ தேசிகாக்ரணீ: ॥ 2
- காஞ்சீராஜத்காமகோடிபீடாலங்க்ருதிவிச்ருத: ।  
 காமகோடிபீடக்ருத்யநிர்வாஹோத்யுக்தபூர்வஜ: ॥ 3
- ஐயாப்தவைசாகஜாத: ப்ரதிபத்திதிஸம்பவ: ।  
 ஆர்யாபிக்யாதகோவிந்தயஜ்வதௌஹித்ரவம்சஜ: ॥ 4

- குலதேவதயாஃஃஃயாத ஸ்வாமிசைஸேசநாமவாந் ।  
நாகேச்வரார்யதௌஹித்ரோ மீநாக்ஷிதநுஜாபவ: ॥ 5
- ஸுப்ரஹ்மண்யாத்மஜ: ஸூரிரநுராதாபவ: ஸுஹ்ருத் ।  
மஹாலக்ஷ்மீகர்பத்ருத: ருக்வேதீ ஹரிதாந்வய: ॥ 6
- ஹோஸஸம்மார்தகுலஜ: கர்னாமாத்ருபாஷண: ।  
கணபத்யநுஜ: ஸாம்பலலிதாதிபுரோபவ: ॥ 7
- பராபவாப்தமாகாத்ததுர்யாச்ரம உதாரதீ: ।  
ஸர்வஜ்ஞபகவத்பாதாசார்யருபோ மஹாயசா: ॥ 8
- மஹாதேவேந்த்ரயதிராடநுகோ பாலஸம்யம் ।  
ரக்தசுக்லப்ரபாமிச்ர ஸ்ரீ குருத்யாநநிர்வ்ருத: ॥ 9
- கலவைக்ராம ஆருடபீடோ குருபதஸ்த்தித: ।  
ப்வங்கசைத்ரே பட்டாபிஷித்தோ தேசிகஸத்தம: ॥ 10
- க்ருஹீதவித்ய: ப்ரமுகஸூரிப்யஸ்தத்த்வவித்தம: ।  
மஹேந்த்ரமங்கலகுருகுலவாஸீ த்விஜாவ்ருத: ॥ 11
- தக்ஷஸ்தீர்த்தாத்தசாஸ்த்ரார்த்தஸ் தீர்த்தீக்ருத நிஜாச்ரித: ।  
ஸர்வத: ஸாரஸங்க்ராஹீ ஸம்பாஷாரஸிகாக்ரணீ: ॥ 12
- ஸாரஜ்ஞாதா஽விஸம்வாதீ ஜ்ஞாதஜ்ஞேயோ விசாலதீ: ।  
பரசித்தவிதேகாந்தசிந்தகோ஽மர்ஷவ்ஜித: ॥ 13
- ஸம்ஸ்க்ருதத்ராவிடாந்த்ராதிபஹுபாஷாவிசாரத: ।  
ஸ்வயம் சிஷ்ட: சிஷ்டஜநவ்ருதோ தர்ம்யே பதி ஸ்தித: ॥
- சுத்தஸ்த்ரிஷுவணஸ்நாயீ காஷாயாம்பரவேஷ்டித: ।  
ஆத்யசங்கரயோகீந்த்ரஸமயாநுகுகௌ ரத: ॥ 15

- பாஹுதண்டலஸத் தண்ட: கராக்ககமண்டலு: ।  
பாலபாகலஸத்பூதி புண்ட்ரோ஽திவிமலாநந: ॥ 16
- ஸ்வதண்டபூஜநரதோ தண்டத்ருஷ்டேச்வர: ஸுதீ: ।  
பூதிப்ரலிப்தாவயவ: புண்யதீர்தக்ருதாப்லவ: ॥ 17
- அக்நிர் வாயுர் ஜலம் ஸர்வம் பஸ்மேதி மநநே ரத: ।  
ஸதா த்ரியம்பகமநுஜாபீ சிவதநு: சிவ: ॥ 18
- த்ருதருத்ராஷமகுடோ ஜநத்ருஷ்டசிவாக்ருதி: ।  
ருத்ராஷமாலாபரண: கம்ரோ மந்தகதிர்வ்ரதீ ॥ 19
- தர்மமார்காக்ரகாமீ சாநுகமார்கப்ரதர்சக: ।  
வாணீவிஹாரிஜிஹ்வாக்ரோ லோகஸங்க்ரஹணே ரத: ॥ 20
- ஸுந்தரீசந்த்ரமௌலீசபதாப்ஜமதுபாந்தர: ।  
ஸ்ரீமஹாதேவயதிராமப்ஸிதாசார ஸம்யத: ॥ 21
- ஸ்ரீசந்த்ரசேகரயதித்ருஷ்டதுர்யாச்ரமஸ்திதி: ।  
ஸ்ரீமேருமத்யபிந்துஸ்த ஸுந்தரீத்யாநதத்பர: ॥ 22
- கைலாஸாநீத்யோகாக்யசிவலிங்கக்ருதார்ஹண: ।  
பூஜாமண்டபவாஹாதிஸமலங்க்ருதிதத்பர: ॥ 23
- கணேசாதித்யகோவிந்த சிவாசங்கரபூஜக: ।  
அத்வைதபாவநாபேதபேததீ: (100) ஸகுணேஷண: ॥ 24
- ஸர்வம் ப்ரஹ்மேதி க்ருததீ: ஸர்வத்ரப்ரஹ்மபாவந: ।  
பஞ்சாயதநஸுஜ்ஞேயதேவபூஜநதத்பர: ॥ 25
- ஸ்ரீருத்ரபாடநிரதோ஽தி ருத்ராதிப்ரவர்தக: ।  
சிவார்பிதமந: காய: ஸர்வத்ர ஸ்ரீசிவேஷண: ॥ 26

- க்ஷேத்ரயாத்ராபரோ விச்வாகாரப்ரஹ்மவிமர்சக: ।  
 க்ஷேத்ரேசபூஜகம்சிந்தாக்ரியாந்வயக்ருதௌ க்ஷம: ॥ 27
- ஸத்வ்ருத்தஜநதாபாக்யம் ஸாதுதர்பணபாஷண: ।  
 சித்ரஸார்த்ர: ஸத்தமாநாமதிரோதாபிதக்ரம: ॥ 28
- ஊஹாத்யகம்யவ்யாபாரோ஽நலஸ: ஸபலோத்யம: ।  
 ஸுவ்ரத: ஸுகதாசார: ஸுக்ருதீ ஸுக்ருதார்ஹண: ॥ 29
- கஷ்டாவஹவ்ரதீ கஷ்டாசிந்தக: ஸுகரோத்யம: ।  
 நிர்வ்யாபாரலவ: ஸ்வார்த்தே வ்யாப்ருதோ ஜநதாஹிதே ॥
- துர்ஜ்ஞேயவஸ்துநிவஹ லக்ஷகரணபாஷண: ।  
 நிர்லக்ஷ்யோ லப்தலக்ஷயார்த்தோ வாங்மநோ஽தீதசிந்தக: ॥
- விவிதாப்தஜநப்ரார்த்த்யதர்சநோ஽கூடசர்யக: ।  
 காலதேசாவதிக்ருதநியந்த்ரணபஹிர்பவ: ॥ 32
- நிகமாகமநிர்பாததத்த்வாந்வேஷீ விசாரவாந் ।  
 அஸ்பஷ்டோ த்ருஷ்டமாத்ரேண சாந்த: ஸுக்ரஹவிக்ரஹ: ॥
- பூதபூதேந்த்ரியமநோவசீகரணதத்பர: ।  
 துர்லப்யவஸ்துஸுலபீகரணே மார்கதர்சக: ॥ 34
- உத்யுக்த: புருஷார்த்தார்த்தீ ஸாந்த்ராநந்தாவபோதக: ।  
 தந்வா வாசா தியா஽க்ஷுத்ர: க்ஷுத்ரேசேதோவிதாரக: ॥ 35
- விச்வபீடாபஹாநாய யத: ஸ்த்திரதராத்தமீ: ।  
 ரஹஸ்தமோ஽நாகுலிதஸத்வவ்ருத்தி: ப்ரசாந்ததீ: ॥ 36
- பராநந்தாம்ருதாஸ்வாதீ நிஷ்கம்ப: குபரிஸ்த்திதௌ ।  
 நித்யபூர்ணபரப்ரஹ்மலீநதீரக்ருதாந்தர: ॥ 37

- அவ்யாப்ருதோ஽நேகக்ருத்யவ்யாப்ருதோ ராகதூரக: ।  
உத்யத்ஸூர்யாபவக்த்ரபூ: பாலராஜித்ரிரேகக: ॥ 38
- ப்ரவ்ராட் ப்ரவ்ராட்கனோத்தீப: காஷாயாம்பரசாயந: ।  
கௌபீநராஜத் கடிகோ வஸ்த்ராலங்க்ருத்யநிர்பர: ॥ 39
- மஹிதோ வேதவசஸா மோஹிதோ வேதவாசநை: ।  
காந்த: ஸ்வாசரணை: காந்திநிதாநம் மதுரேஹித: ॥ 40
- பூர்வபாஷீ மதுரவாக் நிகடஸ்த்தோ ஹிதைஷண: ।  
விபுர்ஹ்ருதா ப்ரபு: சக்த்யா குதுகீ லோகஸங்க்ரஹே ॥ 41
- ப்ரபவிஷ்ணு: ப்ரபவிதா நிஸ்சேஷ்டஸ்சேஷ்டிதாசில: ।  
நேத்ரத்வயமதிப்ரீதிதாயகாசரண: க்ருதீ ॥ 42
- அம்பாத்யாநாம்ருதஸ்யந்தஸந்தோஹாப்லுதமாநஸ: ।  
தராதரஸுதாதிவ்யகதாம்ருதக்ருதாதர: ॥ 43
- ஸௌந்தர்யலஹீபாநே பாயநே஽ச்ருபரிப்லுத: ।  
புர: ஸந்நிஹிதாநம்ரஜநாபீஷ்டதவாக்ஸுத: ॥ 44
- பரமாநந்தஸாந்த்ராத்மபாஷ்ணுல்லோகநந்தக: ।  
பரபக்திப்லுதோ தேவீசந்த்ரமௌலிப்ரபூஜக: ॥ 45
- காருண்யாத்மா஽஽சீரிதஹிதாசரணோ஽மேயஹ்ருத் கத: ।  
வாகீசானோ மதுரவாக் ஸ்வாத்மதஸ்சாவிசேஷத்ருக் ॥ 46
- தயாகுருர்லோகஹிதப்ரவணிக்ருதஸஜ்ஜந: ।  
அநப்யர்த்த்யர்த்திநிவஹவிச்ராணிததநாதிக: ॥ (201) 47
- லோகாஹிதாவஹஜநேத்ருஸௌமத்யதாயக: ।  
நிக்ரஹாநுக்ரஹசனோ஽ஸங்கோ பகவதாசீரித: ॥ 48



- பக்தேஷ்டத: பாரிஜாதஸம: ஸ்வாத்மந ஈசிதா ।  
அர்த்திவ்ரஜார்திஹரணநியோஜிததநிவ்ரஜ: ॥ 49
- ஸ்பீதபாக்யப்ரதானோத்கசரண: ஸ்வாத்மநிஷ்டித: ।  
கீர்த்யோ குணகணாதார: ஸௌந்தர்யலஹரீரத: ॥ 50
- ஸ்வாங்கபாஸ்வத்தப: ஸ்ரீகோ விச்வதேஜா விபாவித: ।  
மஹிதாசார்யசரணோ஽கிலவித்வேத்யதர்சந: ॥ 51
- ஈசிதேசிதஸந்மர்த்ய: சாரதாமடஸுஸ்த்தித: ।  
வித்யாவாந்விமலோத்யோகோ விஜ்ஞோ நி:ஸ்ப்ருஹசேஷ்டித: ॥
- அஸக்த: ஸுகஸம்வேத்தா஽தீந: சோகவிவார்ஜித: ।  
விவாஸீ விஜநே காநரதோ வீணாவிநோதவாந் ॥ 53
- சக்ரவாடத்ருமததிலகூகாரிசிவாஸ்ம்ருதி: ।  
சிவயோர்த்யாநயோகேந சிவீக்ருதஜகத்த்ரய: ॥ 54
- ஆத்மாராம ஆத்மத்ருஷ்டிபாவிதஸ்வஜநோ மஹாந் ।  
சம்க்ருத்யதிக்ருதைச்வர்ய: சங்கராப்பிதசிந்தந: ॥ 55
- விகீதோ நி:ஸ்ப்ருஹை: ஸேவ்ய: ஸங்கவார்தாவிநாக்ருத: ।  
ப்ரேமார்த்ரஹாஸோ மதுரவசா: க்ஷிப்ரப்ரஸாதந: ॥ 56
- த்ருச்ய: ஸுநாஸ: ஸுகரீவோ விபூத்யங்கித பாலக: ।  
கண்டோஜ்ஜ்வலத் ஸுருத்ராக்ஷமாலயோந்நதகந்தர: ॥ 57
- ருத்ராக்ஷபூஷிதச்ரோத்ரோ ருத்ராக்ஷாவலிசேகர: ।  
கரலம்பிதருத்ராக்ஷஜபமால: ஸுதர்சந: ॥ 58
- துலஸீபில்வமாலாத்ருக்சிரா: ப்ரணதவத்ஸல: ।  
நாராயணேதிவ்யாஹாரதத்தாசீர்வசநோ஽நக: ॥ 59

- நாராயணேதி வ்யாஹார ஸ்ம்ருதகோவிந்ததத்தீ: ।  
பகவத்ரூபகலநாவ்யாப்ருதக்ஷண ஈடிதா ॥ 60
- ஆத்மஸம்பத்ரத: ஸம்பத்ய்ச்ரத்த: ஸ்வாச்சரிதாச்ச்ரய: ।  
அச்யுதஸ்ம்ருதிலீநாத்மாஸ்ச்யுதோஸ்ச்யுதநிஜாச்சரித: ॥ 61
- சிரந்தநோக்திமஹிதவேதரக்ஷாபராயண: ।  
ஆஸ்சர்யதர்சீ குதுகீ விச்வகாஸ்சர்யதர்சநே ॥ 62
- மஹியஸாஸ்பி மஹித: மஹநீயோ மஹாமநா: ।  
தர்பனாலோகிதஜகத் போதிதாத்மஸ்வரூபத்ருக் ॥ 63
- லக்வாயாஸஸுநிர்வர்த்ய ஸத்கர்மஸு நியோஜக: ।  
க்லிஷ்டதர்காரதோ நீதிமார்கஜ்ஞோ நீதிபோதக: ॥ 64
- ஐஹிகச்ச்ரேயஸோ வக்தா சாமுஷ்மிகஹிதாவஹ: ।  
ம்ருதுர் ம்ருதுதரஸ்வாந்தோ பஹ்வர்த்தலலிதஸ்மித: ॥ 65
- லலிதாந்யஸ்தஸர்வஸ்வ: ஸதயோ தயிதாச்சரித: ।  
மஹாமஹிமராஷ்ட்ரேச ஸசிவாத்யபிவந்தித: ॥ 66
- காசீநேபாலராஷ்ட்ரேச க்ருதபாதாபிவந்தந: ।  
தர்மயமார்ககஸந்நேத்ரு ந்யஸ்ததர்மாபிரக்ஷண: ॥ 67
- ஸௌந்தர்யலஹரீமுக்ய ஸ்துதிதத்த்வவிதக்ரணீ: ।  
சிவாகார: சிவாநந்த லஹரீமக்நமாநஸ: ॥ 68
- பகவத்பாதரசித ஸ்தோத்ரபாராயணோத்ஸுக: ।  
ஆத்யாசார்யாகிலக்ரந்தஸாரவேத்தா ப்ரகல்பவாக் ॥ 69
- க்ரோததூர: க்ரோதயந்தா யதோ(300)தாந்தநிஜாந்தர: ।  
ஸ்வச்சந்தவ்ருத்திரச்சந்தோ தர்மச்சந்தாநுவர்தந: ॥ 70

- தச்சப்தவாச்யசிந்தாகஸ் ததர்தாத்மநியோஜக: ।  
தத்வசஸ்தத்பதஜ்ஞேய ஸகுணஜ்ஞாவசம்வத: ॥ 71
- ஸகுணப்ரஹ்மதத்தேக்ஷ: ஸகுணப்யர்ஹணே ரத: ।  
ஸகுணே஽பிதஸர்வஸ்வ: ஸகுணந்நிர்குணேக்ஷக: ॥ 72
- பக்தப்ரியோ பக்திவேத்ய: பக்திவச்யோ பவார்சக: ।  
பக்திஸௌபாக்யகடகோ பக்தேஷ்டாசரணப்ரிய: ॥ 73
- மந்த்ரஜாபீ மந்த்ரஸித்தோ மந்த்ரார்த்தமநநே ரத: ।  
பாவநாகம்யலலிதா மஹிமாவேக்ஷணே ரத: ॥ 74
- பவாரண்யகுடாராத்மாநந்தலப்திஸுநிர்வ்ருத: ।  
மஹாயோகேச்வரஸ்தந்த்ர மந்த்ரயோகவிதர்ஹித: ॥ 75
- பராத்மபாவநாலீநோ மந்த்ரதந்த்ராத்யுபேக்ஷக: ।  
நிர்மமோ நிரஹங்காரோ நிஷ்காமோ நிஷ்பரிக்ரஹ: ॥ 76
- அக்லேசதோ தீகாலுஷ்ய ஹாரீ விமலதீப்ரத: ।  
ப்ரமோதபரிதஸ்வாந்தோ நிர்வ்ருதாத்மேசசிந்தக: ॥ 77
- தந்யோ தந்யஸ்ம்ருதிர்தந்யதாபாதகவச: ஸ்ம்ருதி: ।  
தபஸா஽திகதஸ்வேஷ்டோ஽கதோ கதநிவாரண: ॥ 78
- தேவீபதாப்ஜஸ்மரண ரஸிகோ நாமஜாபக: ।  
ஆதிவ்யாதிஹரோ தீநஜநவிச்ராந்திதாயக: ॥ 79
- சித்ரூபஸத்தர்சநாப்தாநந்த: ஸம்மோதஸம்ப்ருத: ।  
கூடாத்மகதிரவ்யக்ர: ப்ரௌடயோககதௌ சண: ॥ 80
- தேவீநாமஸ்ம்ருதிப்ராப்தநைருஜஸ்தாபவர்ஜித: ।  
தர்ம்யாசாரே த்ருடமதி: ஈசேஜ்யாதூதகல்மஷ: ॥ 81

- ஈசாலோகோத்கநயந: ஈசகாதாரத்ச்ரவா: ।  
பராங்முகஸ்யாபிமுகீகரணே சாடுவாத்ததி: ॥ 82
- ஆர்தப்ரலாபிஐநதோத்ஸாஹக்ருத் தைந்யநாசக: ।  
யமாதிநிரத: சாந்திதாந்திபூமா ஸமாதிமாந் ॥ 83
- சுபதர்பாஸநாஸீநோ ம்ருகாஐநக்ருதாஸந: ।  
தாரமந்த்ரஐபே லீந: ப்ராணவாயுநியாமக: ॥ 84
- ஈசே விச்வாத்மபாவாட்ய: விச்வே ஈசாத்மபாவந: ।  
தாரதர்யவயவத்யாதா தாரநாதோந்முகசர்வா: ॥ 85
- தாரணச்யவநக்லிந்ந: புந: ஸித்தாத்மதாரண: ।  
தாரணநிர்வ்ருதோ த்யாநலப்தாத்மாநந்த ஆத்மவாந் ॥ 86
- அநாவ்ருதபதஸ்தாயீ ப்ரஹ்மபாவாதவிச்யுத: ।  
அக்லிஷ்டகாரீ ஸுகரத்யாநமார்கப்ரதர்சக: ॥ 87
- ஸநித்த: ஸமோ மதுரகீர் மதுராந்மதுரேஷண: ।  
அவ்யாஐகருணூபூர்ணஹ்ருதய: கருணேஷண: ॥ 88
- நிஸ்துலஸ்துலநாஹீநப்ரஹ்மவஸ்துநிவிஷ்டதீ: ।  
துஷ்டதூரோ துஷ்டஐநபாவநோ துஷ்டதாபஹ: ॥ 89
- ஆர்யதர்மகாமகோடி முகபத்ரப்ரவர்தக: ।  
பிம்பக்ரஹகலாபிஐஞோ காயகோ கீதஸாரவித் ॥ 90
- ஐஞாநஸம்பந்தவாகீசமுககீதாந்தரார்த்தத்ருக் ।  
மணிவாசககோதேசஸுப்ரபாதஸ்துதேச்வர: ॥ 91
- ஸ்ரீமத்ராமாயணகதாச்ரவணே குதுகீ சம் (400) ।  
ராமநாமப்ரபாவஐஞோ ராமசாரித்ரவிஸ்மித: ॥ 92

- ஸ்ரீராமநாமலேகோக்கஜநதோத்ஸாஹவர்தந: ।  
கோடிஸங்க்யாக ஸ்ரீராமநாமலேக ப்ரவர்தக: ॥ 93
- சுகவாகம்ருதாஸ்வாதீ ஸ்ரீக்ருஷ்ணத்யாநலீநதீ: ।  
க்ருதார்தசித்தோ தந்யாத்மா தந்யவாக்காயமண்டல: ॥ 94
- ஸமாகூதி: ஸஹ்ருதய: ஸமநா: ஸங்கவாஜித: ।  
ஸம: ஸ்வபரபேதாஜ்ஞ: க்ஷமயா ப்ருதிவீஸம: ॥ 95
- கருணாஸ்யந்தித்ருக்பாதோ கீததேவாரரஞ்ஜித: ।  
தேவாரச்ரவணப்ரீதிதாதா தேவாரதத்த்வவித் ॥ 96
- தேவாரகாயககணரக்ஷகோ மதுகாயந: ।  
வித்வந்மஹிததேவாரகீத: பரசிவாக்ருதி: ॥ 97
- ஸுதாமதுரபாஷ்யல்பாக்ஷரோ பூர்யர்த்தவேதக: ।  
அக்ஷிதேஜோதூதபாபோ கோப்ராஹ்மணஹிதே ரத: ॥ 98
- கோசாலாபாலநவ்யக்ரோ வ்ருத்தாநாதஸுபோஷக: ।  
யதிமண்டலஸம்வீதோ பாலசித்தவிநோதந: ॥ 99
- பக்தமாநஸராஜீவமித்ரோ மைத்ரீதயாவ்ரதீ ।  
ஆங்கல்யாதிபஹுபாஷாவித் நவ்யவிஜ்ஞாநஸூக்ஷ்மவித் ॥
- ஸ்வபாஷயாந்யபாஷாவித்கணஸம்பாஷணோத்ஸுக: ।  
நவ்யவிஜ்ஞாநவிந்முக்கயைஸ்தத்த்வவித்யாவிசாரக்ருத் ॥101
- ஸம்பாஷாஜ்ஞாதவிஜ்ஞாநதாரதம்யகவேஷக: ।  
பாதமூலநதானேகவிபஸ்சித்தகணஸம்வ்ருத: ॥ 102
- ஸத்கோஷ்டமஹித: ஸாதுஹிதா஽ர: ஸதாம் கதி: ।  
பகவச்சங்கரகுரோரபராக்ருதிருத்தம: ॥ 103

- காஷாயவாஸா வித்வஸ்த கஷாயோ தேசிகோத்தம: ।  
 சிரோவேஷ்டிகாஷாய வானோச்சநநமுகாம்புஜ: ॥ 104
- விசாலவக்ஷா நிஷ்டப்தஹேமாபதநுநூர்ஜித: ।  
 வேதாத்யயநசாலாக்ருத் வேதாதீதிக்ருதாதர: ॥ 105
- வேதரக்ஷாஸமிதிக்ருத் வேதாத்யாபகமண்டந: ।  
 த்ரயீபதவிபாகஜ்ஞ வேதாத்யாபகரக்ஷக: ॥ 106
- அநதீதிவசால்லுப்த வேதசாகாகவேஷக: ।  
 விமாநிதத்விஜகணஸம்மாநநக்ருதாதர: ॥ 107
- பதக்ரமஜடாபாடே வித்யார்த்த்யுத்ஸாஹவர்தந: ।  
 ஜயாக்யேந்த்ரஸரஸ்வத்யா க்ருதபாதாபிவந்தந: ॥ 108
- ஸ்ரீசங்கரவிஜயேந்த்ரஸரஸ்வத்யபிவந்தித: ।  
 ஸ்ரீஜயேந்த்ரகுருப்ரேரகேச்சாசக்தி: ப்ரபாவந: ॥ 109
- க்ரியாசக்தி ஸ்ரீஜயேந்த்ர பூரிதேச்ச்சோ விபாவந: ।  
 குருப்ரியாப்ரஹ்மஸூத்ர வ்ருத்திக்ருச்சிஷ்யதோஷித: ॥110
- ராஜராஜாக்யசோலஸ்ய ஸ்வர்ணமௌலிக்ருதார்ஹண: ।  
 குரோர்ஹ்ருத்தகதஸங்கல்ப க்ரியாந்வயக்ருதாச்ரவ: ॥ 111
- காமாக்ஷ்வாஹகஸ்வர்ண ரதகல்பநநிர்பர: ।  
 காமாக்ஷயம்பாலயஸ்வர்ண ச்சாதகோ ஹேமதீப்திமாந் ॥112
- காச்யாம் ஸ்ரீகாமகோடசாலயகர்தா விதாம்வர: ।  
 கும்பாபிஷேசநாதீப்ததேவாலய உதாரதீ: ॥ 113
- காலட்யாம் சங்கரகுரோ: கீர்திஸ்தம்பக்ருதார்ஹண: ।  
 சிதம்பரேசகருணாப்லாவித: சைவவாக்ரத: ॥ 114

- ரத்நபூஷிதந்ருத்யேசஹஸ்த சீர்ஷபதாம்புஜ: ।  
 ஸ்ரீசக்ராத்மகதாடங்க நவீகரணமோதித: ॥ 115
- ஸ்ரீகாமாக்ஷ்யா: ஸஹஸ்ராக்யா மாலாலங்கரணக்ஷம: ।  
 பதயாத்ராலங்கிதாத்வா ஷேத்ரதீர்தாடந: ஸதா ॥ 116
- ஷேமதோ ஜநதாயோகஷேமவித்பத்ரகாரக: ।  
 வர்ணதர்மரஹஸ்யஜ்ஞோ ப்ரஹ்மசர்யவ்ரதே ஸ்த்தித: ॥117
- பஸ்மீக்ருதைஷ்ணுபத்ரி பூதிரேகாலலாடக: ।  
 ஊரீக்ருதஜகத்ரக்ஷோ த்ருக்கோணாகருணேக்ஷண: ॥ 118
- ஸுதாஸ்ருதிஸமாபாஷ: கண்டகஸ்படிகாவலி: ।  
 அம்பிகாகரீடஸௌதாபாபயஹஸ்த: புராநவ: ॥ 119
- ஷட்பாவதூரஸ்தபஸா தீப்ததேஜா புதார்ஹித: (500) ।  
 அந்தர்முக: ஸதா மௌநீ ஜிதத்ருஷ்ணோ ஜிதக்ஷுத: ॥ 120
- கீர்வாணவாணீஸம்போஷலக்ந: க்ஷாமோதர: க்ருச: ।  
 பஹிர்முகோ லோகஹிதே உபவாஸரதோ஽க்லம: ॥ 121
- தர்மபோஷணஸங்கல்போ தர்மஜ்ஞோ தர்மயபாலந: ।  
 அஸங்கவிவ்ருதஜ்ஞாநயோகோ வேத்தா ஜிதேந்த்ரிய: ॥122
- சிஷ்யோபதேசநிரத: கார்யாகார்யப்ரபோதக: ।  
 ஜ்ஞாநமுத்ராஞ்சிதகர: குக்குடாஸநஸுஸ்தித: ॥ 123
- காந்த: பத்மாஸநாஸீந: க்வசிதுத்தகடகஸ்த்தித: ।  
 பாரிவ்ராஜ்யாச்ரமயச: காரகோ மந்த்ரதந்த்ரவித் ॥ 124
- த்ரயீமார்கோபதேஷ்டா஽஽ர்ச்ய: ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரதீ: ।  
 வேதாந்தஸ்ம்ருதிதத்வஜ்ஞோ த்வைதாத்வைதவிசக்ஷண: ॥

- ச்ருதிஸ்ம்ருதிபுராணாதிஸாரவித்விஜ்ஞஸம்மத: ।  
 ஸாரஸ்வதாநுகர்ஹதோ குணத்ரயவிபாகவித் ॥ 126
- கலிக்ந: கல்யுசிதஸத்ஸங்கதாதா விரக்ததீ: ।  
 சைவவைஷ்ணவசாக்தாதி லக்ஷ்யபேதப்ரதர்சக: ॥ 127
- பகவந்நாமரதிக்ருத் நாமஜாபகமத்யக: ।  
 அமாநுஷசரித்ராட்யஸ் சாதிமாநுஷவீர்யவாந் ॥ 128
- தத்தத்பாஷாகபஜந ஸ்துதிகீதப்ரகாசக: ।  
 சித்ரகர்மரதஸ்சித்ரதர்சநோத்ஸுகமாநஸ: ॥ 129
- சில்பசித்ரகலாபிஜ்ஞஸம்ரக்ஷணவிதௌ ரத: ।  
 சில்பசித்ரகலாபோதிவித்யாலயவிதாயக: ॥ 130
- சில்பி ப்ரசோதக: சில்பை: க்ருதாலயபரிஷ்க்ருதி: ।  
 ஸ்வநாமவிக்யாதவிச்வவித்யாலயஸமீக்ஷக: ॥ 131
- விச்வராஷ்ட்ரீயஸத்க்ரந்தாலயலப்தாத்மதோஷண: ।  
 வித்யாலயவ்ராதக்ருதிதுஷ்டோ வித்யாவிவர்தந: ॥ 132
- பேரீபடஹவாத்யாதிமஹிதஸ்வாகதோத்ஸவ: ।  
 ஸக்ருத்ஸ்மரணஸந்த்ஷ்ட: ஸர்வஜ்ஞோ ஜ்ஞாநதாயக: ॥133
- தரஸ்மிதமுகாம்போஜ: காந்த்யா விஜிதபாஸ்கர: ।  
 ஸ்வாநுஷ்டித்யாக்யாதகர்மயோகோ நேதா ஸ்வகர்மவித் ॥
- ஸ்வபக்தியோககடிதசந்த்ரமௌலிபதத்வய: ।  
 ஸப்தகோடிமஹாமந்த்ரவேத்தா ஜப்தமஹாமநு: ॥ 135
- மைத்ர்யாதிவாஸநாவாப்தஸமதீர் லோகசர்மத: ।  
 வைகரீஜிதவாகீச ஆசாவர்கஜிதக்ரணீ: ॥ 136



- ப்ராச்யாக்ரஹாரரசநாரஸிக: ஸ்த்திதரக்ஷக: ।  
 க்ராமீணஜநஸத்வ்ருத்திவிதாதா விஹிதார்த்தத்ருக் ॥ 137
- சைவ: சாக்தோ காணபதோ வைஷ்ணவோ஽பேததர்சக: ।  
 ப்ரஹ்மசர்யாத்ப்ரவ்ரஜித ஏஷணாத்ரயவ்ரஜித: ॥ 138
- பகவத்பாதஸ்ம்ருத்யுத்தரோமாஞ்சோ஽ரதிவ்ரஜித: ।  
 பக்த்யாவநம்ரவிஜயஜ்யேந்த்ரேட்யோ யம்ச்வர: ॥ 139
- ப்ரபஞ்சவ்யவஹாராணம் ஸாக்ஷீ ஸங்கவிவ்ரஜித: ।  
 த்வந்த்வாதீத: ஸுஹ்ருதயோ ராஜ்யோகஸ்த்திராந்தர: ॥140
- அவஸ்த்தாத்ரிதயாதீதபாநவாந் ஸூரிதல்லஜ: ।  
 வீக்ஷாவிவசிதாசேஷஜநஸ்வாந்த: ஸ்வராட்குஹ: ॥ 141
- சிவோ குரு: சிவகுரு: சிவகுர்வாத்மஜாச்ரித: ।  
 ஸ்ரீ காமகோடிபீடாகர்யநிகேதோ குருதல்லஜ:(600) ॥ 142
- ஸ்வவ்ருத்தப்ரீணிதாசேஷவிபுதோ விபுதோத்தம: ।  
 மஹாவாக்யஸமாம்நாததத்வஜ்ஞஸ்தத்வபோதக: ॥ 143
- பக்தோபஹ்ருதஸத்க்ரந்தக்ருதேக்ஷஸ்தத்ஸ்த்தஸாரவித் ।  
 ஜ்ஞாநதானோத்கமதூரவாக்விலாஸோ மஹாமஹா: ॥ 144
- மர்யாதோல்லங்கநரதஜநதூரோ஽விதூரக: ।  
 பாலகோத்ஸாஹதோ பாலஸுலபோ பாலதேசிக: ॥ 145
- வ்யக்தோ஽வ்யக்தோ஽திவிசதஸ்சிந்மயஸ்சித்கலாதர: ।  
 ஆகாங்க்ஷயதர்சநோ நவ்யநவ்யருபத்ருகீச்வர: ॥ 146
- முகவாசாலக்ருத் பங்குஸுகராத்ரீசலங்கந: ।  
 ஸச்சிஷ்யரக்ஷித: சிஷ்யரக்ஷாக்ருத் சிஷ்யவத்ஸல: ॥ 147

- பதவாக்யப்ரமாணஜ்ஞ: ப்ரஸ்த்தாநத்ரயபண்டித: ।  
பக்தாநாம் பரமஸ்பஷ்ட: பரமாக்யகுருப்ரிய: ॥ 148
- பரர்த்த்யஸ்ப்ருஹ ஆர்தேஷ்டதாதா தர்மபராயண: ।  
பர்ஹந்யவத்திதகர: பரிக்ரஹவிவர்ஜித: ॥ 149
- பவந: பாவந: பூதஸ்வாசாரே பர்யவஸ்த்தித: ।  
ஸ்மரணாதாதிசதஹ்ருத் பவருக்பேஷஜம் பிஷக் ॥ 150
- புண்யகீர்தி: புண்யலப்யதர்சந: ஸ்ம்ருதிபாவந: ।  
புஷ்கராஷ: புஷ்பஹாஸ: புருஜித் புருஸத்தம: ॥ 151
- பூதபவ்யபவத்த்ரஷ்டா பவ்யோ ருத்ராஷ்பூஷண: ।  
ப்ரக்ரஹ: பேசல: ப்ராம்ச: சிஷ்யதோஷப்ரதர்த்தந: ॥ 152
- ப்ரஹ்ம ப்ரஹ்மவிதாமக்ர்ய: ப்ரஸந்நோ ப்ரஹ்மபாவத: ।  
ப்ராஜிஷ்ணு: ப்ராணத: ப்ராணநிலயோ மங்கலம் பரம் ॥153
- மநோஜவோ மாருதஜித்ச்வாஸாயாமோ மஹாக்ரம: ।  
மஹோநிதிர்மஹாபாகோ மஹாபுத்திர்மஹார்ஹண: ॥ 154
- ம்ருதுஸ்வநோ மஹாவாக்ம் பரா முக்த்யர்த்திநாம் கதி: ।  
ஸுமேதயா த்ருஷ்டலோகவார்தாகோ஽த்ருச்யதர்சந: ॥ 155
- பகவத்பதவிச்ரான்தோ நேதா யோகவிதாம் ஸதாம் ।  
ரவிமண்டலமத்யஸ்த்த ஸ்ரீமாத்ராலோகதத்பர: ॥ 156
- சந்த்ரமண்டலத்ருஷ்டாத்மதைவதோ பாவநாபலீ ।  
வநமாலிஸ்துதிபரோ வராரோஹ உதாரவாக் ॥ 157
- கர்தா விகர்தா கஹநசேஷ்டோ குஹ்யஸ்வவிக்ரம: ।  
விச்வத்ருஷ்டிவிசேஷஜ்ஞோ விதேயவிநயாவஹ: ॥ 158

- விரஜோமார்கஸஞ்சாரீ விராமோ விரஜோ஽யந: ।  
 ஆத்மாராமோ ஜிதமநா: விஹாயஸகதிப்ரிய: ॥ 159
- வீரோ வீதபயோ விஷ்ணுர்வேகவாந் வீததுர்பக: (700) ।  
 வ்யக்ரோ வ்யவஸ்திதோ஽க்லிஷ்ட வ்யவஸாயோ஽வ்யத-  
 க்ரம: ॥ 160
- வ்யாஸஸூக்திரதோ வ்யாஸத்ருஷ்டபாரதபாவவித் ।  
 ராமஸேதுதநுஷ்கோடி ராமேச்வரசிரஸ்த்திதி: ॥ 161
- அகநிதீர்தே த்வாசசேசலிங்கதர்சநநிர்வருத: ।  
 அப்திவேலாதிக்ரமணரோதிமாருதிபூஜக: ॥ 162
- வ்ருஷாருடமஹேசாநதர்சநாஸக்த உத்தர: ।  
 வாத்யாதிநஷ்டமார்கஸ்த்ததீநாநாதாந்நதாநக்ருத் ॥ 163
- விவிக்தஸேவீ விஜிதகரணோ பூதஹ்ருச்சய: ।  
 ஜந்மம்ருத்யுஜராபீதிபதாதாயீ ஜிதாந்தர: ॥ 164
- ஜிதமந்யுர்ஜிதக்ரோதோ ஜிதாமர்ஷோ஽வ்யதேந்த்ரிய: ।  
 ஜ்யோதிராதித்யதத்தேஷு: ஆத்மஜ்யோதிஷி நிஷ்டித: ॥ 165
- ப்ரபலேந்த்ரியஸங்கர்ஷஜயீந்த்ரியவிநோதந: ।  
 ஸ்வக்ருத்யபரஸங்க்ஷேப்தா ஸதாயோகீ ஸதாம் கதி: ॥166
- ஸதக்ருதோ த்விஜஸத்கர்தா ஸத்பதாசாரதேசிக: ।  
 ஸத்வஸ்த்த: ஸத்வவாந்ஸாதுஸந்தாதா ஸுஸம்ஹித: ॥167
- ஸமிதிஞ்ஜயவாக்பூதி: ஸர்வசாஸ்த்ரவிதாம் வர: ।  
 ஸர்வதர்சீ ஸர்வஸஹ: ஸர்வயோகவிநி:ஸ்ருத: ॥ 168
- ஸர்வாஸுநிலய ஸ்ரீமத்காமாக்ஷீ பதநிஷ்டித: ।  
 ஸஹ: ஸஹிஷ்ணு: ஸர்வஜ்ஞ ஸாக்ஷயாத்மா ஸித்தஸாதந: ॥

- பராஹந்தாபரந்யஸ்தஸ்வாஹம்பாவ உபேக்ஷக: ।  
 தந்யநாமா தந்யக்ருதி: தந்யதாபாதநக்ஷம: ॥ 170
- தராதரக்ஷமாசீலோ தர்பஹா ஸௌம்யபாவந: ।  
 தர்மகுப் தர்மக்ருத் தர்மீ தர்மாத்யக்ஷோ தூராரிஹா ॥ 171
- தாக்ஷிண்யநிதிராசாந்தக்யாதகீர்திரதாருண: ।  
 த்ருதிமாந் ஜிதஷ்ட்வர்கோ தீப்திமாந் தூர்கமாந்தர: ॥ 172
- தூர்மர்ஷனோ஽ப்ரதிரத: தூர்யாத்மநி நிஷ்டித: ।  
 து:ஸ்வப்நஹா துஷ்க்ருதிஹா வரதேசப்ரஸாதந: ॥ 173
- தேஜோநிதிர் த்யுதிதரோ நிர்தநோ த்ரவிணப்ரத: ।  
 த்ருதாத்மா஽஽நந்தநோ நந்தீ நயநீதஸ்வஜீவந: ॥ 174
- நிக்ரஹோ நிக்ருஹீதாத்மா நிக்ரஹாத்வப்ரதர்சக: ।  
 நியதோ஽நியமோ ஜைதா த்யாநந்தக்ஷணாந்தர: ॥ 175
- நைககர்மக்ருதவ்யக்ரோ நைகருபோ஽நிருபித: ।  
 பகவாந் பகவத்பாதஸ்ம்ருதிதந்யோ பவாபஹ: ॥ 176
- அநுத்தமபதத்ரஷ்டா பயக்ருத்பயநாசந: ।  
 அக்ருரோ஽தீந்த்ரியத்ரஷ்டா஽க்ராஹ்யோ஽சோகோ஽தமா(800)  
 த்ருட: ॥ 177
- அசிந்த்யவேகோ஽திஷ்டாநஸ்த்திதோ஽தோக்ஷஜ ஆச்ரம: ।  
 க்ருதே லோகஹிதே஽த்ருப்தோ஽நந்தருப உதீரண: ॥ 178
- அநிரோத்யோ஽ப்ரமேயாத்மா வாதே஽திரத உக்ரதீ: ।  
 அநுகூலோ஽ரவிந்தாக்ஷோ஽மேய ஸ்ரீர்தரணிசய: ॥ 179
- அமாநீ மாநதோ மாந்யோ மிதாசீ மிதபாஷண: ।  
 கரணீயாதநாவ்ருத்தோ஽க்ஷோப்ய ஆநந்தபாவந: ॥ 180

- உதாரசிந்தோ நி:ஸ்வார்த்த ஊர்ஜாவாநூர்ஜித: ஸ்வத: ।  
கபீந்த்ரபக்தோ கருடவாஹநாராயணர்சக: ॥ 181
- கவிஹ்ருத்யகதாவக்தாஸ்காமோ குருதம: ஸ்வயம் ।  
கோவிந்தாஷ்டககாயீ ஸுக்ருதாசீர்காத்ருமத்யக: ॥ 182
- பஜகோவிந்தகாநேந துச்சராகவ்யபோஹந: ।  
க்ருதஜ்ஞோ குருபாதேஷு க்ருததீ: ஸ்வக்ருதௌ ஸ்வத: ॥
- பாலாதபி ச்ருதநய: சதுர்சர்: சுசிசர்வா: ।  
ஸ்வாமீ சக்திமதாம் ச்ரேஷ்ட: சதுர்வேதவிதர்ஹண: ॥ 184
- ஸ்வாந்தர் கதாரிநிவஹநியந்தாஸ்பாஹ்யசத்ருக: ।  
கோக்ஷீரசந்தநக்ஷோதக்ருதாதையைசீஸைகக: ॥ 185
- சப்தாதிசுப்ரஹ்மரத: சப்தப்ரஹ்மணி நிஷ்டித: ।  
அக்ஷுப்தசேதா அக்ருத்த: ஸ்வசாஸ்தா சிஷ்யசாஸக: ॥186
- இஷ்டோஸிஷ்ட: சிஷ்டேஷ்ட: சுபாங்க: சுபதேக்ஷண: ।  
சிவார்பிதமநா: ஸ்ரீஸைவீ ச்ரேயோதஸூக்திமாந் ॥ 187
- தாந்தோ தமயிதாஸதம்ய: தீர்ணச்ருத்யாதிஸாகர: ।  
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸுதபா: சுபதர்சந: ॥ 188
- ஆச்ரிதாவநநிஷ்ணாதஸுப்ரஸாத: ஸுலோசந: ।  
ஸுமுக: ஸுருசி: ஸேவாஸ்யாதார்த்திஸுலப: ஸுக்ருத் ॥
- ஸோமயாகாதிவிப்ரேந்த்ர நிர்வர்த்த்யக்ரதுரக்ஷக: ।  
ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா  
ஸ்துதாதிக: ॥ 189
- ஸ்தவிரோ தண்டத்ருத் தண்டாபநீதாச்ரிதருக்ஷய: ।  
ஸ்திர: ஸ்பஷ்டாக்ஷரோ பில்வதுலஸீஸ்ரக்வியூஷித: ॥ 191


- ஸ்வஸ்திக்ருத்ஸ்வவச: ஸ்வங்க: ஸ்வபாவம்ருதரக்ஷித: ।  
ஹவநப்ரீதஹுதபுங்மத்யகேச்வரதர்சந: ॥ 192
- அநுக்ரஹக்ஷம: க்ஷாமத்ரஷ்டா க்ஷேமக்ருதீக்ஷண: ।  
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞுத்ருஷ்ட்யாப்தஸமத்ருஷ்டிர்ஹிதங்கர: ॥
- மஹநீயகுணக்ராமோ ஜயேந்த்ரந்யஸ்தபீடதூ: ।  
ஸ்வஹம்ஸகமநவ்யாப்தபாரதோ விபுதாக்ருதி: ॥ 194
- கதந்நத்ருப்த: க்ஷாமோதரோ முக்ததராநந: ।  
மஹாத்வகமநாச்ராந்தோ மஹாபாசுபதாக்ருதி: ॥ 195
- ஸாமகாநப்ரிய: ஸாமகாநதோஷிதசங்கர: ।  
மஹாமந்த்ரஜபப்ராப்தவிபூதிர் பூதிதோ ந்ருணம் ॥ 196
- ஸுதாதரீக்ருதிசணஸூக்தி: ஸ்வீக்ருதஸம்யம: ।  
வ்ருத்தௌ மதுகரஸ் சித்தே ஹிமோ வாகீச்வரோ தியா ॥
- ஸுவாஸிந்யர்சநரதோ நவகந்யாஸமர்சக: ।  
ஸுவாஸிநீமண்டலகதேவீதர்சநநிர்வ்ருத: ॥ 198
- அஜபாஜபஸுப்ரீத: காமாக்ஷிப்ரகடாக்ருதி: ।  
தேவ்யை நவநவஸ்நிக்தமதுராந்நநிவேதக: ॥ 199
- அக்ரஜாகர்யோ஽சிந்த்யகுணோ஽கர்விதோ஽மரவாக்வத: ।  
வைதிகைஸ்தாந்த்ரிகைர்மந்த்ரைரர்ஹிதாம்போ ஹ்ய-  
தாந்த்ரிக: ॥ 200
- அநாகலிதஸாத்ருச்ய: ஸ்ரீவித்யாமந்த்ரதந்த்ரவித் ।  
ஸர்வாதிசாயிகருணோ லலித: ஸ்மிதரோசிஷா ॥ 201
- அத்வைதம் ஸத்யமித்யாக்யந்மத்யார்ஜுநசிவார்சக: ।  
தர்யாச்ரமஸ்தைரர்ஹிதாங்க்ரி: ப்ரத்யக்சிதிவிமர்சக: ॥ 202

- தயமானோ தீர்கத்ருஷ்டி: குருஸங்கேதபாலக: ।  
நிஜஸம்லாபமாதூர்யஹ்ருதஸஜ்ஜநமாநஸ: ॥ 203
- உபசாரை: ஷோடசபிர் மாநஸைர் மஹிதேச்வர: ।  
ஆபாலகோபவிதித: கர்மாகர்மவிபாகவித் ॥ 204
- லுப்தவிக்ந: ஸ்வாச்ரிதாநாம் ருஜுசித்தஸம்பக: ।  
தைவீஸம்பத்த்ருதாகாரோ தைவீஸம்பந்நிதாநபூ: ॥ 205
- அம்பாபாதாவலம்பிஸ்வஜீவந: ஸுகஜீவந: ।  
மௌந்யசேஷ்டோவசநப்ரவக்தா ச்ரோத்ருதர்பக: ॥ 206
- ஐராசோஷிதஸர்வாங்கோ ஐரயா஽ஐரிதாந்தர: ।  
வாசாபநீதவைமத்ய: சாஸ்த்ரரக்ஷணதத்பர: ॥ 207
- குருவாரே சாஸ்த்ரவித்பி: க்ருதசாஸ்த்ரவிசாரண: ।  
ஸ்வஜந்மபாநூராதாஸு வேதரக்ஷாவிசாரக்ருத் ॥ 208
- அப்ரௌடகந்யோத்வாஹார்த்தநிதிதோ லோகநாயக: ।  
அநாதப்ரேதஸம்ஸ்காரோபக்ருந்நிதிவிதாயக: ॥ 209
- வேதபாஷ்யாதீதிபால: க்ஷுதிதாந்நவிதாரக: ।  
முஷ்டிதண்டூலசித்த்யாத்தநி:ஸ்வாலயஸுபோஷண: ॥ 210
- ருக்ணாலயகதார்தாநாம் ஈசாநுக்ரஹவேதக: ।  
கலவைஸ்த்தஸ்வகுருராட்ப்ருந்தாவநசிரஸ்த்திதி: ॥ 211
- ஸதாராக்ஷேத்ரகோதீச்ய சிதம்பரசிவாச்ரய: ।  
தேஹலீநிர்மிதாதர்யக்ர்ய ஸ்வாமிசைஸேசமந்திர: ॥ 212
- சரணுகததீநார்தபரித்ராணபராயண: ।  
ஆம்நாயஸாரகுலிகாக்ருஷ்டக: ஸ்வச்சஹ்ருச்சய: ॥ 213

- விதிதாத்மரஸாநந்தாஸ்வாதத்யக்தைஷண: ஸ்வபூ: ।  
ஸிம்ஹாஸநேசீமநூராட்ஐபநிஸ்தந்த்ரிதாந்தர: ॥ 214
- ஆத்மாநந்தரஸாஸ்வாதார்தஸம்மீலிதபக்ஷமக: ।  
பூஜாகேஹாநந்தரபூக்ருதவாஸோ஽நிகேதந: ॥ 215
- மஹாகுருமஹாஸ்வாமிபரமாசார்யஸம்ஜ்ஞக: ।  
நவோ மஹாநிதி க்யாத சிஷ்ய: சிஷ்யோபநாயக: ॥ 216
- தேசபாலேரர்சிதாங்க்ரி: கோட்யதீதஜநைந்நுத: ।  
ஸ்ரீஜயேந்த்ரஸரஸ்வத்யை ஸ்வயமத்வைதபோதக: ॥ 217
- சிஷ்யாய யோகலிங்கார்சாமார்கநிர்தேசகாரக: ।  
ஸுந்தர்வரிவஸ்யார்ஹ ஸ்ரீவித்யாதீக்ஷிதாச்ரவ: ॥ 218
- ப்ரக்யாபிதப்ரசிஷ்யஸ்ச பாலஸ்வாமீதி ஸம்ஜ்ஞயா ।  
ஸ்வஸந்நிதௌ ப்ரசிஷ்யாய போதிதாத்வைத ஆகக்ருத் ॥
- சிஷ்யப்ரசிஷ்யநிர்வ்ருத்தசதாப்தீபரமோத்ஸவ: ।  
வேதைஸ்சதுர்பிர்விப்ரௌககோஷிதைர்முதிதாந்தர: ॥ 220
- பாதபீடேந்யஸ்தபாதோ ஹேமஸிம்ஹாஸநாஸ்த்தித: ।  
குருத்விதயசிஷ்யாகர்யக்ருதசாமரவீஜந: ॥ 221
- சிஷ்யைர்ஜயேந்த்ரை: கநகமுத்ராக்ருதபதார்சந: ।  
நாநாசாஸ்த்ரஸுநிஷ்ணாதவித்வஜ்ஜநபரீவ்ருத: ॥ 222
- ப்ருந்தாவநே ஸந்நிஹித: காஞ்ச்யந்த்ரிதவிக்ரஹ: (1000) ।  
ஸ்வர்ச்சய: ஸ்தவேட்ய: ஸ்துத்யாத்மா புர: ஸ்புரிதபாதநு: ॥
- நாத்யாஸ்தீதி ப்ராந்திபீதஸ்வாந்தே஽ஸ்மீதிப்ரதர்சக: ।  
காஞ்ச்யாம் ஸ்ரீகாமகோட்யாக்யபீடக: சங்கரோ குரு: ॥224



பூஜ்யஸ்ரீசரண: சந்த்ரசேகரேந்த்ரஸரஸ்வதீ ।  
 மஹாஸ்வாமீ விஜயதாச்சாரதாமடஸுஸ்தித: ॥(1008)॥ 225



நமஸ்தே பரமாசார்ய மஹாஸ்வாமிந் மஹாகுரோ ।  
 ப்ருந்தாவநே ஸந்நிஹித ரக்ஷ ப்ருந்தமிமம் ஸ்வகம் ॥ 226

நாமஸ்தவநமாத்ரேண புர: ஸ்புரிதவிக்ரஹ: ।  
 தர்சயத்யாத்மசரிதம் மோதயந்ந: பரோ குரு: ॥ 227

இமம் ஸ்தவமதீயாந: ச்ரத்தாபக்திஸமந்வித: ।  
 ஆப்நோதி ஸம்பதம் ஸர்வாமிஷ்டாமர்த்யாம் சுபேக்ஷண: ॥

ஸ்ரீ குரோ ஜய விஜயீபவ ।

**ஸ்ரீமத் பூஜ்யஜகத்குரு  
ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ரஸரஸ்வதீ  
ஸ்ரீ சரணஸஹஸ்ரநாமாவளி:  
—ஓம்—**

அபாரகருணாஸிந்தவே நம:

ஜ்ஞாந்தாய நம:

சாந்தமாநஸாய நம:

ஸ்ரீ சந்த்ரசேகரகுரவே நம:

சுசயே நம:

தாந்தாய நம:

தபோரதாய நம:

ருஜுவே நம:

கூமாபராய நம:

அதர்க்யாய நம:

ஸ்த்திரதியே நம:

அசலாய நம:

அமலாய நம:

அஷ்டஷஷ்டிதமாசார்யசங்கராய நம:

தேசிகாக்ரணயை நம:

காஞ்சீராஜத் காமகோடபிடாலங்க்ருதி விச்ருதாய நம:

காமகோடபிடக்ருத்ய நிர்வாஹோத்யுக்கத் பூர்வஜாய நம:

ஜயாப்தவைசாகஜாதாய நம:

ப்ரதிபத்திதிஸம்பவாய நம:

ஆர்யாபிக்யாதகோவிந்தயஜ்வதௌஹித்ரவம்சஜாய நம:20

குலதேவதயா஽஽க்யாதஸ்வாமிசைஸேசநா஽வதே நம:

நாகேச்வரார்யதௌஹித்ராய நம:

மீநாக்ஷீதநுஜாபவாய நம:

ஸுப்ரஹ்மண்யாத்மஜாய நம:

ஸூரயே நம:

அநுராதாபவாய நம:

ஸுஹ்ருதே நம:

மஹாலக்ஷ்மீகர்பத்ருதாய நம:

ருக்வேதிநே நம:

ஹரிதாந்வயாய நம:

ஹோஸலஸ்மார்தகுலஜாய நம:

கர்ணாமாத்ருபாஷ்ணாய நம:

கணபத்யநுஜாய நம:

ஸாம்பலலிதாதி புரோபவாய நம:

பராபவாப்தமாகாத்ததுர்யாச்ரமாய நம:

உதாரதியே நம:

ஸர்வஜ்ஞபகவத்பாதாசார்யரூபாய நம:

மஹாயசஸே நம:

மஹாதேவேந்த்ரயதிராடநுகாய நம:

பாலஸம்யமிநே நம:

ரக்தசக்லப்ரபாமிச்ர ஸ்ரீ குருத்யாநநிர்வ்ருதாய நம:

கலவைக்ராமே ஆருடபீடாய நம:

குருபதஸ்த்திதாய நம:

பல்வங்கசைத்ரே பட்டாபிஷித்தாய நம:

தேசிகஸத்தமாய நம:

ப்ரமுகஸூரிப்யோ க்ருஹீதவித்யாய நம:

தத்த்வவித்தமாய நம:

மஹேந்த்ரமங்கலகுருகுலவாஸிநே நம:

த்விஜாவ்ருதாய நம:

தக்ஷாய நம:

தீர்த்தாத்தசாஸ்த்ரார்தாய நம:

தீர்த்தீக்ருதநிஜாச்ரிதாய நம:

ஸர்வத: ஸாரஸங்க்ராஹிணே நம:

ஸம்பாஷாரஸிகாக்ரணயை நம:

ஸாரஜ்ஞாத்ரே நம:

அவிஸம்வாதிநே நம:

ஜ்ஞாதஜ்ஞேயாய நம:

விசாலதியே நம:

பரசித்தவிதே நம:

ஏகாந்தசிந்தகாய நம:

அமர்ஷவர்ஜிதாய நம:

ஸம்ஸ்க்ருதத்ராவிடாந்த்ராதிபஹுபாஷாவிசாரதாய நம:

ஸ்வயம் சிஷ்டாய நம:

சிஷ்டஜநவ்ருதாய நம:

தர்மயே பதி ஸ்த்திதாய நம:

சுத்தாய நம:

த்ரிஷ்வணஸ்நாயிநே நம:

காஷாயாம்பரவேஷ்டிதாய நம:

ஆத்யசங்கரயோகீந்த்ரஸமயாநுகுடௌ ரதாய நம:

பாஹுதண்டலஸத்தண்டாய நம:

கராக்ரககமண்டலவே நம:

பாலபாகலஸத்பூதிபுண்ட்ராய நம:

அதிவிமலாநநாய நம:

ஸ்வதண்ட பூஜனரதாய நம:

தண்டத்ருஷ்டேச்வராய நம:

ஸுதியே நம:

பூதிப்ரலிப்தாவயவாய நம:

புண்யதீர்த்தக்ருதாபலவாய நம:

அக்நிர்வாயுர்ஜலம் ஸர்வம்பஸ்மதி மநநே ரதாய நம:

ஸதா த்ரியம்பக மநுஜாபிநே நம:

சிவதநவே நம:

சிவாய நம:

த்ருதருத்ராஷ்டமகுடாய நம:

ஜநத்ருஷ்டசிவாக்ருதயே நம:

ருத்ராஷ்டமாலாபரணாய நம:

கம்ராய நம:

மந்தகதயே நம:

வ்ரதிநே நம:

தர்மமார்காக்ரகாமிநே நம:

அநுகமார்க்ப்ரதர்சகாய நம:

60

80

- வாணிவிஹாரி ஜிஹ்வாக்ராய நம:  
 லோகஸங்க்ரஹணே ரதாய நம:  
 ஸுந்தரீ சந்த்ரமௌஸீசபதாப்ஜமதுபாந்தராய நம:  
 ஸ்ரீமஹாதேவ யதிராமப்ஸிதாசாரஸம்யதாய நம:  
 ஸ்ரீ சந்த்ரசேகரயதித்ருஷ்டதூர்யாச்ரமஸ்திதயே நம:  
 ஸ்ரீ மேருமத்யபிந்துஸ்த ஸுந்தரீத்யாநதத்பராய நம:  
 கைலாஸாந்தயோகாக்யசிவலிங்க க்ருதார்ஹ்னாய நம:  
 பூஜாமண்டபவாஹாதிஸமலங்க்ருதிதத்பராய நம:  
 கணேசாதித்யகோவிந்த சிவாசங்கர பூஜகாய நம:  
 அத்வைதபாவநாபேதபேததியே நம:  
 ஸுகுணேக்ஷ்ணாய நம:  
 ஸர்வம் ப்ரஹ்மேதி க்ருததியே நம:  
 ஸர்வத்ரப்ரஹ்மபாவநாய நம:  
 பஞ்சாயதநஸுஹ்ஞேயதேவபூஜந தத்பராய நம:  
 ஸ்ரீ ருத்ரபாடநிரதாய நம:  
 அதிருத்ராதி ப்ரவர்தகாய நம:  
 சிவார்பிதமந: காயாய நம:  
 ஸர்வத்ர ஸ்ரீ சிவேக்ஷ்ணாய நம:  
 சேக்ஷத்ரயாத்ராபராய நம:  
 விச்வாகாரப்ரஹ்மவிமர்சகாய நம:  
 சேக்ஷத்ரேசபூஜகாய நம:  
 சிந்தா க்ரியாந்வயக்ருதௌக்ஷ்ணாய நம:  
 ஸத்வ்ருத்தஜநதாபாக்யாய நம:  
 ஸாதுதர்பணபாஷ்ணாய நம:  
 சித்ரஸார்த்ராய நம:  
 ஸத்தமாநாமதிரோதாபிதக்ரமாய நம:  
 ஊஹாத்யகம்ய வ்யாபாராய நம:  
 அநலஸாய நம:  
 ஸபலோத்யமாய நம:  
 ஸுவ்ரதாய நம:  
 ஸுகதாசாராய நம:  
 ஸுக்ருதிநே நம:

ஸுக்ருதார்ஹனாய நம:  
 கஷ்டாவஹவ்ரதிநே நம:  
 கஷ்டாசிந்தகாய நம:  
 ஸுகரோத்யமாய நம:  
 ஸ்வார்த்தே நிர்வ்யாபாரலவாய நம:  
 ஜநதாஹிதே வ்யாப்ருதாய நம:  
 தூர்ஜ்ஞேயவஸ்து நிவஹலகூகரண பாஷனாய நம:  
 நிர்லக்ஷ்யாய நம:  
 லப்தலக்ஷ்யார்த்தாய நம:  
 வாங்மநோதீதசிந்தகாய நம:  
 விவிதாப்தஜநப்ரார்த்த்ய தர்சநாய நம:  
 அகூடசர்யகாய நம:  
 காலதேசாவதிக்ருதநியந்த்ரண பஹிர்ப்பவாய நம:  
 நிகமாமநிர்பாததத்த்வாந்வேஷிணே நம:  
 விசாரவதே நம:  
 த்ருஷ்டமாத்ரேணஸ்பஷ்டாய நம:  
 சாந்தாய நம:  
 ஸுக்ரஹவிக்ரஹாய நம:  
 பூதபூதேந்த்ரியமநோவசீகரணதப்பராய நம:  
 தூர்லப்யவஸ்துஸுலபீகரணே மார்கதர்சகாய நம:  
 உத்யுக்தாய நம:  
 புருஷார்த்தார்த்திநே நம:  
 ஸாந்த்ராநந்தாவபோதகாய நம:  
 தந்வா வாசா தியாஷ்கூத்ராய நம:  
 கூத்ரசேதோவிதூரகாய நம:  
 விச்வபீடாபஹாநாய யதாய நம:  
 ஸ்த்திரதராத்மதியே நம:  
 ரஜஸ்தமோநாகுலிதஸத்த்வவ்ருத்தயே நம:  
 ப்ரசாந்ததியே நம:  
 பராநந்தாம்ருதாஸ்வாதிநே நம:  
 குபரிஸ்த்திதௌ நிஷ்கம்பாய நம:  
 நித்யபூர்ணபரப்ரஹ்மலீநதியே நம:

அக்ருதாந்தராய நம:

அவ்யாப்ருதாய நம:

அநேகக்ருத்யவ்யாப்ருதாய நம:

ராகதூரகாய நம:

உத்யத்ஸூர்யாபவக்த்ரச்ரியே நம:

பாலராஜித்ரிரேககாய நம:

ப்ரவ்ராஜே நம:

ப்ரவாட்கனோத்தீபாய நம:

காஷாயாம்பரசாயநாய நம:

கௌபீநராஜுக்கடிகாய நம:

வஸ்த்ராலங்க்ருத்யநிர்பராய நம:

வேதவசஸா மஹிதாய நம:

வேதவாசநைர்மோஹிதாய நம:

ஸ்வாசரணை: காந்தாய நம:

காந்திநிதாநாய நம:

மதுரேஹிதாய நம:

பூர்வபாஷிணே நம:

மதுரவாசே நம:

நிகடஸ்த்தாய நம:

ஹிதைஷ்ணாய நம:

ஹ்ருதா விபவே நம:

சக்த்யா ப்ரபவே நம:

லோகஸங்க்ரஹே குதுகிநே நம:

ப்ரபவிஷ்ணவே நம:

ப்ரபவித்ரே நம:

நிஸ்சேஷ்டாய நம:

சேஷ்டிதாகிலாய நம:

நேத்ரத்வயமதிப்ரீதிதாயகாசரணாய நம:

க்ருதிநே நம:

அம்பாத்யாநாம்ருதஸ்யந்த ஸந்தோஹாப்லுதமாநஸாய நம:

தராதரஸுதாதிவ்யகதாம்ருதக்ருதாதராய நம:

ஸௌந்தர்யலஹரீபாநே பாயநேச்ருபரிப்லுதாய நம:  
 புர:ஸந்நிஹிதாநம்ரஜநாபிஷ்ட தவாக்ஸுதாய நம:  
 பரமாநந்தஸாந்த்ராத்மபாஷ்ணாலலோகநந்தகாய நம:  
 பரபக்திப்லுதாய நம:  
 தேவீ சந்த்ரமௌலிப்ரபூஜகாய நம:  
 காருண்யாத்மநே நம:  
 ஆச்ரிதஹிதாசரணய நம:  
 அமேயஹ்ருத்கதாய நம:  
 வாகீசாநாய நம:  
 மதுரவாசே நம:  
 ஸ்வாத்மதாய நம:  
 அவிசேஷத்ருசே நம:  
 தயாகுரவே நம:  
 லோகஹிதப்ரவணீக்ருத ஸஜ்ஜநாய நம:  
 அநப்யர்த்திநே நம: 200  
 அர்த்திநிவஹவிச்ராணிததநாதிகாய நம:  
 லோகாஹிதாவஹஜநநேத்ருஸௌமத்ய தாயகாய நம:  
 நிக்ரஹாநுக்ரஹசனாய நம:  
 அஸங்காய நம:  
 பகவதாச்ரிதாய நம:  
 பக்தேஷ்டதாய நம:  
 பாரிஜாதஸமாய நம:  
 ஸ்வாத்மந: ஈசித்ரே நம:  
 அர்த்திவ்ரஜார்திஹரண நியோஜிததநிவ்ரஜாய நம:  
 ஸப்பீதபாக்யப்ரதானோத்கசரணய நம:  
 ஸ்வாத்மநிஷ்டிதாய நம:  
 கீர்த்யாய நம:  
 குணகணாதாராய நம:  
 ஸௌந்தர்யலஹரீரதாய நம:  
 ஸ்வாங்கபாஸ்வத்தப: ஸ்ரீகாய நம:  
 விச்வதேஜஸே நம:



விபாவிதாய நம:

மஹிதாசார்யசரணாய நம:

அகிலவிதே நம:

வேத்யதர்சநாய நம:

ஈசித்ரே நம:

ஈசிதஸந்மர்த்யாய நம:

சாரதாமடஸுஸ்த்திதாய நம:

வித்யாவதே நம:

விமலோத்யோகாய நம:

விஜ்ஞாய நம:

நி:ஸ்ப்ருஹசேஷ்டிதாய நம:

அஸக்தாய நம:

ஸுகஸம்வேத்ரே நம:

அதீநாய நம:

சோகவிவர்ஜிதாய நம:

விவாஸிநே நம:

விஜநே காநரதாய நம:

விணவிநோதவதே நம:

சக்ரவாடத்ருமததிலகுகாரிசிவாஸம்ருதயே நம:

சிவயோர்த்யாநயோகேந சிவிக்ருதஜகத்தர்யாய நம:

ஆத்மாராமாய நம:

ஆத்மத்ருஷ்டிபாவிதஸ்வஜநாய நம:

மஹதே நம:

சங்க்ருத்யதிக்ருதைச்வர்யாய நம:

சங்கரார்பிதசிந்தநாய நம:

நி:ஸ்ப்ருஹைர்விகீதாய நம:

ஸேவ்யாய நம:

ஸங்கவார்தாவிநாக்ருதாய நம:

ப்ரேமார்த்ரஹாஸாய நம:

மதுரவசஸே நம:

கூழிப்ரப்ரஸாதநாய நம:

த்ருச்யாய நம:

ஸுநாஸாய நம:

ஸுகீவாய நம:

விபூத்யங்கிதபாலகாய நம:

கண்டோஜ்ஜ்வலத் ஸுருத்ராஷ்டமாலயோநந்தகந்தராய நம:

ருத்ராஷ்டாபூஷிதச்ரோத்ராய நம:

ருத்ராஷ்டாவலிசேகராய நம:

கரலம்பிதருத்ராஷ்டஜபமாலாய நம:

ஸுதர்சநாய நம:

துலஸீபில்வமாலாத்ருக்சிரஸே நம:

ப்ரணதவத்ஸலாய நம:

நாராயணேதிவ்யாஹாரதத்தாசீர்வசநாய நம:

அநகாய நம:

260

நாராயணேதிவ்யாஹாரஸம்ருதகோவிந்ததத்ததியே நம:

பகவத்ரூபகலநாவ்யாப்ருதக்ஷணாய நம:

ஈடித்ரே நம:

ஆத்மஸம்பத்ரதாய நம:

ஸம்பத்யச்ரத்தாய நம:

ஸ்வாச்ரிதாச்ரயாய நம:

அச்யுதஸம்ருதிலீநாத்மநே நம:

அச்யுதாய நம:

அச்யுதநிஜாச்ரிதாய நம:

சிரந்தநோக்திமஹிதவேதரக்ஷாபராயணாய நம:

ஆஸ்சர்யதர்சினே நம:

விச்வகாஸ்சர்யதர்சினே குதுகினே நம:

மஹீயஸா஽பி மஹிதாய நம:

மஹநீயாய நம:

மஹாமநஸே நம:

தர்பணலோகிதஜுகத்போதிதாத்மஸ்வரூபத்ருசே நம:

லக்வாயாஸஸுநிர்வர்த்யஸத்கர்மஸு நியோஜகாய நம:

க்லிஷ்டதர்காரதாய நம:

நீதிமார்கஜ்ஞாய நம:

நீதிபோதகாய நம:

ஐஹிக ச்ரேயஸோவக்த்ரே நம:

ஆமுஷ்மிக ஹிதாவஹாய நம:

ம்ருதவே நம:

ம்ருதாதரஸ்வாந்தாய நம:

பஹுவர்தலலிதஸ்மிதாய நம:

லலிதாந்யஸ்தஸர்வஸ்வாய நம:

ஸதயாய நம:

தயிதாச்ரிதாய நம:

மஹாமஹிமராஷ்ட்ரேச ஸசிவாத்யபிவந்திதாய நம:

காசீநேபாலராஷ்ட்ரேசக்ருதபாதாபிவந்தநாய நம:

தர்ம்யமார்ககஸந்நேத்ருந்யஸ்த தர்மாபிரக்ஷணாய நம:

ஸௌந்தர்யலஹீமுக்யஸ்துதி தத்வவிதக்ரண்யை நம:

சிவாகாராய நம:

சிவாநந்தலஹீமக்நமாநஸாய நம:

பகவத்பாதரசிதஸ்தோத்ரபாராயணோத்ஸுகாய நம:

ஆத்யாசார்யாகிலக்ரந்தஸாரவேத்ரே நம:

ப்ரகல்பவாசே நம:

க்ரோததூராய நம:

க்ரோதயந்த்ரே நம:

யதாய நம:

தாந்தநிலாந்தராய நம:

ஸ்வச்சந்தவ்ருத்தயே நம:

அச்சந்தாய நம:

தர்மச்சந்தாநுவர்தநாய நம:

தச்சப்தவாச்யசிந்தாகாய நம:

ததர்த்தாத்மநியோஜகாய நம:

தத்வசாய நம:

தத்பதஜ்ஞேயஸகுணஜ்ஞாவசம்வதாய நம:

ஸகுணப்ரஹ்மதத்தேக்ஷாய நம:

ஸகுணப்யர்ஹணே ரதாய நம:

ஸகுணே஽ர்பிதஸர்வஸ்வாய நம:

ஸகுணந்நிர்குணே஽காய நம:

பக்தப்ரியாய நம:

பக்திவேத்யாய நம:

பக்திவச்யாய நம:

பவார்ஸகாய நம:

பக்தஸௌபாக்ய கடகாய நம:

பக்தே஽டாசரணப்ரியாய நம:

மந்த்ரஜாபிநே நம:

மந்த்ரஸித்தாய நம:

மந்த்ரார்தமநே ரதாய நம:

பாவநாககம்ய லலிதாமஹிமாவே஽கணே ரதாய நம:

பவாரண்யகுடாராத்மாநந்த லப்திஸுநிர்வ்ருதாய நம:

மஹாயோகே஽வராய நம:

தந்த்ரமந்த்ரயோகவிதே நம:

அர்ஹிதாய நம:

பராத்மபாவநாலீநாய நம:

மந்த்ரதந்த்ராத்யுபே஽காய நம:

நிர்மமாய நம:

நிரஹங்காராய நம:

நிஷ்காமாய நம:

நிஷ்பரிக்ரஹாய நம:

அக்லேசதோ தீகாலுஷ்யஹாரிணே நம:

விமலதீப்ரதாய நம:

ப்ரமோதபரிதஸ்வாந்தாய நம:

நிர்வ்ருதாத்மநே நம:

ஈசசிந்தகாய நம:

தந்யாய நம:

தந்யஸ்ம்ருதயே நம:

தந்யதாபாதகவச: ஸ்ம்ருதயே நம:

தபஸா஽திகதஸ்வே஽டாய நம:

320

340

அகதாய நம:

கதநிவாரணய நம:

தேவீபதாப்ஜஸ்மரணரஸிகாய நம:

நாமஜாபகாய நம:

ஆதிவ்யாதிஹராய நம:

தீநஜநவிச்ராந்திதாயகாய நம:

சித்ரூபஸத்தர்சநாப்தாநந்தாய நம:

ஸம்மோதஸம்ப்ருதாய நம:

கூடாத்மகதயே நம:

அவ்யக்ராய நம:

ப்ரௌடயோககதௌ சனாய நம:

தேவீநாமஸ்ம்ருதிப்ராப்தநைருஜாய நம:

தாபவர்ஜிதாய நம:

தர்ம்யாசாரே த்ருடமதயே நம:

ஈசேஜ்யாதாதகல்மஷாய நம:

ஈசாலோகோக்கநயநாய நம:

ஈசகாதாரதச்ரவஸே நம:

பராங்முகஸ்யாபிமுகீகரணே சாடுவாக்கதயே நம:

ஆர்த்ப்ரலாபிஜநதோத்ஸாஹக்ருதே நம:

தைந்யநாசகாய நம:

யமாதிநிரதாய நம:

சாந்திதாந்திபூம்நே நம:

ஸமாதிமதே நம:

சுபதர்பாஸநாலீநாய நம:

ம்ருகாஜிநக்ருதாஸநாய நம:

தாரமந்த்ரஜபே லீநாய நம:

ப்ராணவாயுநியாமகாய நம:

ஈசே விச்வாத்ம்பாவாட்யாய நம:

விச்வே ஈசாத்ம்பாவநாய நம:

தாரதர்யவயவத்யாத்ரே நம:

தாரநாதோந்முகச்ரவஸே நம:

தாரணாச்யவநக்லிந்நாய நம:

புந: ஸித்தாத்மதாரணய நம:

தாரணநிர்வ்ருதாய நம:

த்யாநலப்தாத்மாநந்தாய நம:

ஆத்மவதே நம:

அநாவ்ருதபதஸ்த்தாயிநே நம:

ப்ரஹ்மபாவாதவிச்யுதாய நம:

அக்லிஷ்டகாரிணே நம:

380

ஸுகரத்யாநமார்க்ப்ரதர்சகாய நம:

ஸ்நிக்தாய நம:

ஸமாய நம:

மதுரகிரே நம:

மதுராந்மதுரேஷணய நம:

அவ்யாஜகருணபூர்ணஹ்ருதயாய நம:

கருணேஷணய நம:

நிஸ்துலாய நம:

துலநாவீந ப்ரஹ்மவஸ்துநிவிஷ்டதியே நம:

துஷ்டதூராய நம:

துஷ்டஜநபாவநாய நம:

துஷ்டதாபஹாய நம:

ஆர்யதர்மகாமகோடிமுகபத்ரப்ரவர்தகாய நம:

பிம்பக்ரஹகலாபிஜ்ஞாய நம:

காயகாய நம:

கீதாஸாரவிதே நம:

ஜ்ஞாநஸம்பந்தவாகீசமுககீதாந்தரார்தக்ருசே நம:

மணிவாசககோதேசஸுப்ரபாத ஸ்துதேச்வராய நம:

ஸ்ரீமத்ராமாயண கதாச்ரவணே குதுகிநே நம:

சமிநே நம:

400

ராமநாமப்ரபாவஜ்ஞாய நம:

ராமசாரித்ரவிஸ்மிதாய நம:

ஸ்ரீராமநாமலேகோக்கஜநதோத்ஸாஹவர்தநாய நம:

கோடிஸங்க்யாக ஸ்ரீராமநாமலேகப்ரவர்தகாய நம:

சுகவாகம்ருதாஸ்வாதிநே நம:

ஸ்ரீக்ருஷ்ணத்யாநலீநதியே நம:  
 க்ருதார்தசித்தாய நம:  
 தந்யாத்மநே நம:  
 தந்யவாக்காயமண்டலாய நம:  
 ஸமாகூதயே நம:  
 ஸஹ்ருதயாய நம:  
 ஸமநஸே நம:  
 ஸங்கவர்ஜிதாய நம:  
 ஸமாய நம:  
 ஸ்வபரபேதாஜ்ஞாய நம:  
 க்ஷமயா ப்ருதிவிஸமாய நம:  
 கருணஸ்யந்தித்ருக்பாதாய நம:  
 கீததேவாரரஞ்ஜிதாய நம:  
 தேவாரச்ரவணப்ரீதிதாத்ரே நம:  
 தேவாரதத்த்வவிதே நம:  
 தேவார காயககணரக்ஷகாய நம:  
 மதுகாயநாய நம:  
 வித்வந்மஹிததேவாரகீதாய நம:  
 பரசிவாக்ருதயே நம:  
 ஸுதாமதுரபாஷிணே நம:  
 அல்பாக்ஷராய நம:  
 பூர்யர்தவேதகாய நம:  
 அக்ஷிதேஜோதாதபாபாய நம:  
 கோப்ரஹ்மணஹிதே ரதாய நம:  
 கோசாலாபாலநவ்யக்ராய நம:  
 வ்ருத்தாநாத ஸுபோஷகாய நம:  
 யதிமண்டலஸம்வீதாய நம:  
 பாலசித்தவிநோதநாய நம:  
 பக்தமாநஸராஜீவமித்ராய நம:  
 மைத்ரீதயாவ்ரதிநே நம:  
 அநங்கல்யாதிபஹுபாஷாவிதே நம:

- நவ்யவிஜ்ஞாநஸூக்ஷ்மவிதே நம:  
 ஸ்வபாஷ்யாந்யபாஷாவித்கணஸம்பாஷணோத்ஸாகாய நம:  
 நவ்யவிஜ்ஞாநவிந்முக்யை: தத்த்வவித்யாவிசாரக்ருதே நம:  
 ஸம்பாஷாஜ்ஞாதவிஜ்ஞாநதாரதம்யகவேஷகாய நம: 440  
 பாதமுலநதானேகவிபஸ்சித்கணஸம்வ்ருதாய நம:  
 ஸத்கோஷ்மமஹிதாய நம:  
 ஸாதுஹிதாசாராய நம:  
 ஸதாங்கதயே நம:  
 பகவச்சங்கரகுரோரபராக்ருதயே நம:  
 உத்தமாய நம:  
 காஷாயவாஸஸே நம:  
 வித்வஸ்தகஷாயாய நம:  
 தேசிகோத்தமாய நம:  
 சிரோவேஷ்டிதகாஷாயவாஸோச்சந்நமுகாம்புஜாய நம:  
 விசால்வக்ஷஸே நம:  
 நிஷ்டப்தஹேமாபதநவே நம:  
 ஊர்ஜிதாய நம:  
 வேதாத்யயநசாலாக்ருதே நம:  
 வேதாதீதிக்ருதாதராய நம:  
 வேதரக்ஷாஸமிதிக்ருதே நம:  
 வேதாத்யாபகமண்டநாய நம:  
 த்ரயீபதவிபாகஜ்ஞவேதாத்யாபகரக்ஷகாய நம:  
 ஶுநதீதிவசால்லுப்தவேதசாகாகவேஷகாய நம:  
 விமாநிதத்தவிஜுகணஸம்மாநநக்ருதாதராய நம: 460  
 பதக்ரமஜடாபாடே வித்யார்த்யுத்ஸாஹவர்தநாய நம:  
 ஜயாக்யேந்த்ரஸரஸ்வத்யா க்ருதபாதாபிவந்தநாய நம:  
 ஸ்ரீ சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வத்யபிவந்திதாய நம:  
 ஸ்ரீ ஜயேந்த்ரகுருப்ரேகேச்சாசக்தயே நம:  
 ப்ரபாவநாய நம:  
 க்ரியாசக்தி ஸ்ரீஜயேந்த்ரபூரிதேச்சாய நம:  
 விபாவநாய நம:  
 குருப்ரியாப்ரஹ்மஸூத்ரவ்ருத்திக்ருச்சிஷ்யதோஷிதாய நம:



ராஜராஜாக்யசோலஸ்ய ஸ்வர்ணமௌலிக்ருதார்ஹ்ரைய நம:  
 குரோர்ஹ்ருத் கதஸங்கல்பக்ரியாந்வயக்ருதாச்ரவாய நம:  
 காமாக்ஷீவாஹகஸ்வர்ணரதகல்பநநிர்பராய நம:  
 காமாக்ஷயம்பாலயஸ்வர்ணச்சாதகாய நம:  
 ஹேமதீப்திமதே நம:  
 காச்யாம் ஸ்ரீ காமகோடசாலயகர்த்ரே நம:  
 விதாம்வராய நம:  
 கும்பாபிஷேசநாதீப்ததேவாலயாய நம:  
 உதாரதியே நம:  
 காலட்யாம் சங்கரகுரோ: கீர்திஸ்தம்பக்ருதார்ஹ்ரைய நம:  
 சிதம்பரேசகருணாப்லாவிதாய நம:  
 சைவவாக்ரதாய நம: 480  
 ரந்நபூஷிதந்ருத்யேசஹஸ்தசீர்ஷபதாம்புஜாய நம:  
 ஸ்ரீசக்ராத்தமகதாடங்கநவீகரணமோதிதாய நம:  
 ஸ்ரீகாமாக்ஷயா: ஸஹஸ்ராக்யாமாலாங்கரணக்ஷமாய நம:  
 பதயாத்ராலங்கிதாத்வநே நம:  
 ஸதா க்ஷேத்ரதீர்த்தாடநாய நம:  
 க்ஷேமதாய நம:  
 ஜநதாயோகக்ஷேமவிதே நம:  
 பத்ரகாரகாய நம:  
 வர்ணதர்மரஹஸ்யஜ்ஞாய நம:  
 ப்ரஹ்மசர்யவ்ரதே ஸ்த்திதாய நம:  
 பஸ்மீக்ருதைஷ்ரணாபத்ரிபூதிரேகாலலாடகாய நம:  
 ஊரீக்ருதஜகத்ரக்ஷாய நம:  
 த்ருக்கோணகருணேக்ஷ்ரணாய நம:  
 ஸுதாஸ்ருதிஸமாபாஷாய நம:  
 கண்டகஸ்படிகாவலயே நம:  
 அம்பிகாக்ரீடஸௌதாபாபயஹஸ்தாய நம:  
 புராநவாய நம:  
 ஷட்பாவதாராய நம:  
 தபஸா தீப்ததேஜஸே நம:  
 புதார்ஹிதாய நம: 500

அந்தர்முகாய நம:  
 ஸதா மௌநிநே நம:  
 ஜிதத்ருஷ்ணய நம:  
 ஜிதக்ஷுதாய நம:  
 கைர்வாணவாணிஸம்போஷ லக்நாய நம:  
 க்ஷாமோதராய நம:  
 க்ருசாய நம:  
 லோகஹிதே பஹிர்முகாய நம:  
 உபவாஸரதாய நம:  
 அக்லமாய நம:  
 தர்ம்போஷணஸங்கல்பாய நம:  
 தர்ம்ஜ்ஞாய நம:  
 தர்ம்யபாலநாய நம:  
 அஸங்கவிவ்ருதஜ்ஞாநயோகாய நம:  
 வேத்ரே நம:  
 ஜிதேந்த்ரியாய நம:  
 சிஷ்யோபதேசநிரதாய நம:  
 கார்யாகார்யப்ரபோதகாய நம:  
 ஜ்ஞாநமுத்ராஞ்சிதகராய நம:  
 குக்குடாஸந ஸுஸ்திதாய நம:  
 காந்தாய நம:  
 பத்மாஸநாஸீநாய நம:  
 க்வசிதுத்கடகஸ்த்திதாய நம:  
 பாரிவ்ராஜ்யாச்ரமயச: காரகாய நம:  
 மந்த்ரதந்த்ரவிதே நம:  
 த்ரயமார்கோபதேஷ்ட்ரே நம:  
 அர்ச்யாய நம:  
 ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரதியே நம:  
 வேதாந்தஸம்ருதிதத்வஜ்ஞாய நம:  
 த்வைதாத்வைதவிசக்ஷணய நம:  
 ச்ருதிஸம்ருதிபுராணாதிஸாரவிதே நம:  
 விஜ்ஞாஸம்மதாய நம:

- ஸாரஸ்வதாநுகர்ஹதாய நம:  
 குணத்ரயவிபாகவிதே நம:  
 கலிக்நாய நம:  
 கல்யுசிதஸத்ஸங்கதாத்ரே நம:  
 விரக்ததியே நம:  
 சைவ வைஷ்ணவசாக்தாதிலக்ஷ்யபேதப்ரதர்சகாய நம:  
 பகவந்நாமரதிக்ருதே நம:  
 நாமஜாபகமத்யகாய நம: 540  
 அமாநுஷ்சரித்ராட்யாய நம:  
 அதிமாநுஷ்வீர்யவதே நம:  
 தத்தத்பாஷாகபஜநஸ்துதிகீதப்ரகாசகாய நம:  
 சித்ரகர்மரதாய நம:  
 சித்ரதர்சநோத்ஸுகமாநஸாய நம:  
 சில்பசித்ரகலாபிஜ்ஞஸம்ரக்ஷணவிதௌ ரதாய நம:  
 சில்பசித்ரகலாபோதிவித்யாலயவிதாயகாய நம:  
 சில்பிப்ரசோதகாய நம:  
 சில்பை: க்ருதாலயபரிஷ்க்ருதயே நம:  
 ஸ்வநாமவிக்யாதவிச்வவித்யாலயஸமீக்ஷகாய நம:  
 விச்வராஷ்ட்ரீயஸத்க்ரந்தாலயஸ்தாத்மதோஷ்ணய நம:  
 வித்யாலயவ்ராதக்ருதிதுஷ்டாய நம:  
 வித்யாவிவர்தநாய நம:  
 பேரீபடஹவாத்யாதிமஹிதஸ்வாகதோத்ஸவாய நம:  
 ஸக்ருத்ஸம்ரண ஸந்துஷ்டாய நம:  
 ஸர்வஜ்ஞாய நம:  
 ஜ்ஞாநதாயகாய நம:  
 தரஸ்மிதமுகாம்போஜாய நம:  
 காந்த்யா விஜிதபாஸ்கராய நம:  
 ஸ்வாநுஷ்டித்யா க்யாத கர்மயோகாய நம: 560  
 நேத்ரே நம:  
 ஸ்வகர்மவிதே நம:  
 ஸ்வபக்தியோககடித சந்த்ரமௌலிபதத்வயாய நம:  
 ஸப்தகோடிமஹாமந்த்ரவேத்ரே நம:

ஜப்தமஹாமநவே நம:  
 மைதர்யாதிவாஸநாவாப்தஸமதியே நம:  
 லோகசர்மதாய நம:  
 வைகரீஜிதவாகீசாய நம:  
 ஆசாவர்கஜிதக்ரண்யை நம:  
 ப்ராச்யாக்ரஹாரரசநாரஸிகாய நம:  
 ஸ்த்திதரசஷகாய நம:  
 க்ராமீணஜநஸத்வ்ருத்திவிதாத்ரே நம:  
 விஹிதார்தத்ருசே நம:  
 சைவாய நம:  
 சாக்தாய நம:  
 காணபதாய நம:  
 வைஷ்ணவாய நம:  
 அபேததர்சகாய நம:  
 ப்ரஹ்மசர்யாத்ப்ரவ்ரஜிதாய நம:  
 ஏஷ்ணாத்ரயவ்ரஜிதாய நம:  
 பகவத்பாதஸ்ம்ருத்யுத்தரோமாஞ்சாய நம:  
 அரதிவ்ரஜிதாய நம:  
 பக்த்யாவநம்ரவிஜயஜயேந்த்ரேட்யாய நம:  
 யமீச்வராய நம:  
 ப்ரபஞ்சவ்யவஹாராணம் ஸாக்ஷிணே நம:  
 ஸங்கவிவ்ரஜிதாய நம:  
 த்வந்த்வாதீதாய நம:  
 ஸுஹ்ருதயாய நம:  
 ராஜயோகஸ்த்திராந்தராய நம:  
 அவஸ்த்தாத்ரிதயாதீதபாநவதே நம:  
 ஸுரிதல்லஜாய நம:  
 வீக்ஷாவிவசிதாசேஷஜநஸ்வாந்தாய நம:  
 ஸ்வராஜே நம:  
 குஹாய நம:  
 சிவாய நம:  
 குரவே நம:

சிவகுரவே நம:

சிவகுர்வாத்மஜாச்ரிதாய நம:

ஸ்ரீகாமகோடிபிடாகர்யநிகேதாய நம:

குருதல்லஜாய நம:

ஸ்வவ்ருத்தப்ரிணிதாசேஷவிபுதாய நம:

விபுதோத்தமாய நம:

மஹாவாக்யஸமாம்நாததத்த்வஜ்ஞாய நம:

தத்த்வபோதகாய நம:

பக்தோபஹ்ருதஸத்க்ரந்தக்ருதேஷாய நம:

தத்ஸ்தஸாரவிதே நம:

ஜ்ஞாநதானோத்கமதுரவாக்விலாஸாய நம:

மஹாமஹஸே நம:

மர்யாதோல்லங்கநரதஜநதாராய நம:

அவிதாரகாய நம:

பாலகோத்ஸாஹதாய நம:

பாலஸுலபாய நம:

பாலதேசிகாய நம:

வ்யக்தாய நம:

அவ்யக்தாய நம:

அதிவிசதாய நம:

சிந்மயாய நம:

சித்கலாதராய நம:

ஆகாங்க்ஷயதர்சநாய நம:

நவ்யநவ்யரூபத்ருசே நம:

ஈஸ்வராய நம:

முகவாசாலக்ருதே நம:

பங்குஸுகராத்ரிசலங்கநாய நம:

ஸச்சிஷ்யரக்ஷிதாய நம:

சிஷ்யரக்ஷாக்ருதே நம:

சிஷ்யவத்ஸலாய நம:

பதவாக்யப்ரமாணஜ்ஞாய நம:

ப்ரஸ்த்தாநத்ரயபண்டிதாய நம:

பக்தாநாம் பரமஸ்பஷ்டாய நம:  
 பரமாக்யகுருப்ரியாய நம:  
 பரர்த்த்யஸ்ப்ருஹாய நம:  
 ஆர்தேஷ்டதாத்ரே நம:  
 தர்மபராயனாய நம:  
 பர்ஜந்யவத்திதகராய நம:  
 பரிக்ரஹவிவர்ஜிதாய நம:  
 பவநாய நம:  
 பாவநாய நம:  
 பூதஸ்வாசாரே பர்யவஸ்த்திதாய நம:  
 ஸ்மரணாதாதிசதஹ்ருதே நம:  
 பவருக்பேஷஜாய நம:  
 பிஷஜே நம:  
 புண்யகீர்தயே நம:  
 புண்யலப்யதர்சநாய நம:  
 ஸ்ம்ருதிபாவநாய நம:  
 புஷ்கராஷாய நம:  
 புஷ்பஹாஸாய நம:  
 புருஜிதே நம:  
 புருஸத்தமாய நம:  
 பூதபவ்யபவத்த்ரஷ்ட்ரே நம:  
 பவ்யாய நம:  
 ருத்ராஷ்பூஷனாய நம:  
 ப்ரக்ரஹாய நம:  
 பேசலாய நம:  
 ப்ராம்சவே நம:  
 சிஷ்யதோஷப்ரதர்த்தநாய நம:  
 ப்ரஹ்மணே நம:  
 ப்ரஹ்மவிதாமக்யாய நம:  
 ப்ரஸந்நாய நம:  
 ப்ரஹ்மபாவதாய நம:

ப்ராஜிஷ்ணவே நம:  
 ப்ராணதாய நம:  
 ப்ராணநிலயாய நம:  
 பரஸ்மை மங்கலாய நம:  
 மனோஜவாய நம:  
 மாருதஜிச்ச்வாஸாயாமாய நம:  
 மஹாக்ரமாய நம:  
 மஹோநிதயே நம:  
 மஹாபாகாய நம:  
 மஹாபுத்தயே நம:  
 மஹார்ஹஸ்யை நம:  
 ம்ருதுஸ்வநாய நம:  
 மஹாவாக்மிநே நம:  
 முக்த்யர்திநாம் பராயைகத்யை நம:  
 ஸுமேதயா த்ருஷ்டலோகவார்தாகாய நம:  
 அத்ருச்யதர்சநாய நம:  
 பகவத்பதவிச்ராந்தாய நம:  
 ஸதாம் யோகவிதாம் நேத்ரே நம:  
 ரவிமண்டலமத்யஸ்த ஸ்ரீமாத்ராலோகதத்பராய நம:  
 சந்த்ரமண்டலத்ருஷ்டாத்மதைவதாய நம:  
 பாவநாபலிநே நம:  
 வநமாலிஸ்துதிபராய நம:  
 வராரோஹாய நம:  
 உதாரவாசே நம:  
 கர்த்ரே நம:  
 விகர்த்ரே நம:  
 கஹநசேஷ்டாய நம:  
 குஹ்யஸ்வவிக்ரமாய நம:  
 விச்வத்ருஷ்டிவிசேஷஜ்ஞாய நம:  
 விதேயவிநயாவஹாய நம:  
 விரஜோமார்கஸஞ்சாரிணே நம:  
 விராமாய நம:

விரஜோயநாய நம:

ஆத்மாராமாய நம:

ஜிதமநஸே நம:

விஹாயஸகதிப்ரியாய நம:

வீராய நம:

வீதபயாய நம:

விஷ்ணவே நம:

வேகவதே நம:

வீததுர்பகாய நம:

700

வ்யக்ராய நம:

வ்யவஸ்த்திதாய நம:

அக்லிஷ்டவ்யவஸாய நம:

அவ்யதக்ரமாய நம:

வ்யாஸஸூக்திரதாய நம:

வ்யாஸத்ருஷ்டபாரதபாவவிதே நம:

ராமஸேதுதநுஷ்கோடிராமேச்வரசிரஸ்த்திதயே நம:

அக்நிதீர்த்தே த்வாதசேசலிங்கதர்சநநிர்வருதாய நம:

அப்திவேலாதிக்ரமணரோதிமாருதிபூஜகாய நம:

வ்ருஷாருட மஹேசாநதர்சநாஸக்தாய நம:

உத்தராய நம:

வாத்யாதிநஷ்டமார்கஸ்த்தீநாநாதாந்நதாநக்ருதே நம:

விவிக்தஸேவிநே நம:

விஜிதகரணாய நம:

பூதஹ்ருச்சயாய நம:

ஜந்மம்ருத்யுஜராபீதிபதாதாயிநே நம:

ஜிகாந்தராய நம:

ஜிதமந்யவே நம:

ஜிகக்ரோதாய நம:

ஜிதாமர்ஷாய நம:

720

அவ்யதேந்த்ரியாய நம:

ஜ்யோதிராதித்யதத்தேஷாய நம:

ஆத்மஜ்யோதிஷி நிஷ்டிதாய நம:



ப்ரபலேந்த்ரியஸங்கர்ஷஜ்யுநே நம:  
 இந்த்ரியவிநோதநாய நம:  
 ஸ்வக்ருத்யபரஸம்ஷேப்த்ரே நம:  
 ஸதாயோகிநே நம:  
 ஸதாங்கதயே நம:  
 ஸத்க்ருதாய நம:  
 த்விஜஸத்கர்த்ரே நம:  
 ஸத்பதாசாரதேசிகாய நம:  
 ஸத்வஸ்த்தாய நம:  
 ஸத்வவதே நம:  
 ஸாதுஸந்தாத்ரே நம:  
 ஸுஸமீஹிதாய நம:  
 ஸமிதிஞ்ஜயவாக்பூதயே நம:  
 ஸர்வசாஸ்த்ரவிதாம் வராய நம:  
 ஸர்வதர்சிநே நம:  
 ஸர்வஸஹாய நம:  
 ஸர்வயோகவிநி:ஸ்ருதாய நம:  
 ஸர்வாஸுநிலயபூமத்காமாஷீபதநிஷ்டிதாய நம:  
 ஸஹாய நம:  
 ஸஹிஷ்ணவே நம:  
 ஸர்வஜ்ஞஸாஷ்யாத்மநே நம:  
 ஸித்தஸாதநாய நம:  
 பராஹந்தாபரந்யஸ்த ஸ்வாஹம்பாவாய நம:  
 உபேக்ஷகாய நம:  
 தந்யநாம்நே நம:  
 தந்யக்ருதயே நம:  
 தந்யதாபாதநக்ஷமாய நம:  
 தராதரக்ஷமாசீலாய நம:  
 தர்பக்நே நம:  
 ஸௌம்யபாவநாய நம:  
 தர்மகுபே நம:  
 தர்மக்ருதே நம:

தர்மிணை நம:  
 தர்மாத்யக்ஷாய நம:  
 துராரிக்நே நம:  
 தாக்ஷிண்யநிதயே நம:  
 ஆசாந்தக்யாத கீர்தயே நம:  
 அப்தாருணய நம:  
 த்ருதிமதே நம:  
 ஜிதஷ்ட்வர்காய நம:  
 தீப்திமதே நம:  
 துர்கமாந்தராய நம:  
 துர்மர்ஷணய நம:  
 அப்ரதிரதாய நம:  
 துரீயாத்மநி நிஷ்டிதாய நம:  
 து:ஸ்வப்நக்நே நம:  
 துஷ்க்ருதிக்நே நம:  
 வரதேசப்ரஸாதநாய நம:  
 தேஜோநிதயே நம:  
 த்யுதிதராய நம:  
 நிர்நநாய நம:  
 த்ரவிணப்ரதாய நம:  
 த்ருதாத்மநே நம:  
 ஆநந்தநாய நம:  
 நந்திநே நம:  
 நயநீதஸ்வஜீவநாய நம:  
 நிக்ரஹாய நம:  
 நிக்ருஹீதாத்மநே நம:  
 நிக்ரஹாத்வப்ரதர்சகாய நம:  
 நியதாய நம:  
 அநியமாய நம:  
 ஜேத்ரே நம:  
 த்யாநநீதக்ஷணந்தராய நம:

760

780

நைககர்மக்ருதே நம:  
 அவ்யக்ராய நம:  
 நைகருபாய நம:  
 அநிருபிதாய நம:  
 பகவதே நம:  
 பகவத்பாதஸ்ம்ருதிதந்யாய நம:  
 பவாபஹாய நம:  
 அநுத்தமபதத்ரஷ்ட்ரே நம:  
 பயக்ருதே நம:  
 பயநாசநாய நம:  
 அக்ரூராய நம:  
 அதீந்தர்யத்ரஷ்ட்ரே நம:  
 அக்ராஹ்யாய நம:  
 அசோகாய நம:  
 அதமஸே நம:  
 த்ருடாய நம:  
 அசிந்த்யவேகாய நம:  
 அதிஷ்டாநஸ்த்திதாய நம:  
 அதோஷஜாய நம:  
 ஆச்ரமாய நம:  
 க்ருதே லோகஹிதேத்ருப்தாய நம:  
 அநந்தருபாய நம:  
 உதீரணாய நம:  
 அநிரோத்யாய நம:  
 அப்ரமேயாத்மநே நம:  
 வாதேத்ரதாய நம:  
 உக்ரதியே நம:  
 அநுகூலாய நம:  
 அரவிந்தாஷாய நம:  
 அமேயச்ரியே நம:  
 தரணீசயாய நம:  
 அமாநிநே நம:

மாந்தாய நம:

மாந்யாய நம:

மிதாசினே நம:

மிதபாஷ்ணாய நம:

கரணீயாதநாவுருத்தாய நம:

வுக்ஷோப்யாய நம:

ஆநந்தபாவநாய நம:

உதாரசிந்தாய நம:

நி:ஸ்வார்த்தாய நம:

ஊர்ஜாவதே நம:

ஸ்வத ஊர்ஜிதாய நம:

கபிந்த்ரபக்தாய நம:

கருடவாஹ நாராயணர்ஸ்காய நம:

கவிஹ்ருத்யகதாவக்த்ரே நம:

வுகாமாய நம:

ஸ்வயம் குருதமாய நம:

கோவிந்தாஷ்டககாயினே நம:

ஸுக்ருதாசினே நம:

காத்ருமத்யகாய நம:

பஹுகோவிந்தகானேந துச்சராகவ்யபோஹநாய நம:

குருபாதேஷு க்ருதஜ்ஞாய நம:

ஸ்வத: ஸ்வக்ருதௌ க்ருததியே நம:

பாலாதபி ச்ருதநயாய நம:

சதுர்சராய நம:

சுசிச்ரவஸே நம:

ஸ்வாமினே நம:

சக்திமதாம் ச்ரேஷ்ட்டாய நம:

சதுர்வேதவிதர்ஹ்ணாய நம:

ஸ்வாந்தர்கதாரிநிவஹநியந்த்ரே நம:

வுபாஹ்யசத்ருகாய நம:

கோக்ஷீரசந்தநக்ஷோதக்ருதாத்யைர்ஸஸ்காய நம:

820

840

சப்தாதிகப்ரஹ்மரதாய நம:

சப்தப்ரஹ்மணி நிஷ்டிதாய நம:

அக்ஷுப்தசேதஸே நம:

அக்ருத்தாய நம:

ஸ்வசாஸ்த்ரே நம:

சிஷ்யசாஸகாய நம:

இஷ்டாய நம:

அவிசிஷ்டாய நம:

சிஷ்டேஷ்டாய நம:

சுபாங்காய நம:

சுபதேக்ஷணாய நம:

சிவார்பிதமநஸே நம:

ஸ்ரீசஸேவிநே நம:

ச்ரேயோதஸுக்திமதே நம:

தாந்தாய நம:

தமயித்ரே நம:

அதம்யாய நம:

தீர்ணச்ருத்யாதிஸாகராய நம:

ஸித்தார்த்தாய நம:

ஸித்தஸங்கல்பாய நம:

ஸுதபஸே நம:

சுபதர்சநாய நம:

ஆச்ரிதாவநநிஷ்ணாத ஸுப்ரஸாதாய நம:

ஸுலோசநாய நம:

ஸுமுகாய நம:

ஸுருசயே நம:

ஸேவாஸ்யாதார்திஸுலபாய நம:

ஸுத்ருசே நம:

ஸோமயாகாதிவிப்ரேந்த்ரநிர்வர்த்ய க்ரதுரக்ஷகாய நம:

ஸ்தவ்யாய நம:

ஸ்தவப்ரியாய நம:

ஸ்தோத்ராய நம:

- ஸ்துதயே நம:   
 ஸ்தோத்ரே நம:   
 ஸ்துதாதிகாய நம:   
 ஸ்த்தவிராய நம:   
 தண்டத்ருதே நம:   
 தண்டாபநீதாச்சீதருக்ஷயாய நம:   
 ஸ்த்திராய நம:   
 ஸ்பஷ்டாக்ஷராய நம:   
 பில்வதுலஸீஸ்ரக்விபூஷிதாய நம:   
 ஸ்வஸ்திக்ருதே நம:   
 ஸ்வவசாய நம:   
 ஸ்வங்காய நம:   
 ஸ்வபாவம்ருதவே நம:   
 அக்ஷிதாய நம:   
 ஹவநப்ரீதஹுதபுங்மத்யகேச்வரதாச்சநாய நம:   
 அநுக்ரஹக்ஷமாய நம:   
 க்ஷாமத்ரஷ்ட்ரே நம:   
 க்ஷேமக்ருதீக்ஷணாய நம:   
 க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞுத்ருஷ்ட்யாப்தஸமத்ருஷ்டயே நம: 900   
 ஹிதங்கராய நம:   
 மஹநீயகுணக்ராமாய நம:   
 ஜயேந்த்ரந்யஸ்தபீடதுரே நம:   
 ஸ்வஹம்ஸகமநவ்யாப்தபாரதாய நம:   
 விபுதாக்ருதயே நம:   
 சுதந்நத்ருப்தாய நம:   
 க்ஷாமோதராய நம:   
 முக்ததராநநாய நம:   
 மஹாத்வகமநாச்ச்ரந்தாய நம:   
 மஹாபாசுபதாக்ருதயே நம:   
 ஸாமகாநப்ரியாய நம:   
 ஸாமகாநதோஷிதசங்கராய நம:   
 மஹாமந்த்ரஜபப்ராப்தவிபூதயே நம:

- ந்ருணம் பூதிதாய நம:  
 ஸுதாதரீக்ருதிசணஸுஓக்தயே நம:  
 ஸ்வீக்ருதஸம்யமாய நம:  
 வ்ருத்தௌ மதுகராய நம:  
 சித்தே ஹிமாய நம:  
 தியா வாகீச்வராய நம:  
 ஸுவாஸிந்யர்சநரதாய நம: 920  
 நவகந்யாஸமர்சகாய நம:  
 ஸுவாஸிநீமண்டலகதேவீ தர்சநநிர்வ்ருதாய நம:  
 அஜபாஜபஸுப்ரீதாய நம:  
 காமாக்ஷிப்ரகடாக்ருதயே நம:  
 தேவ்யை நவநவஸ்நிக்த மதுராந்நநிவேதகாய நம:  
 அக்ரஜாகர்யாய நம:  
 அசிந்த்யகுணய நம:  
 அகர்விதாய நம:  
 அமரவாக்வதாய நம:  
 வைதிகைஸ்தாந்த்ரிகைர்மந்த்ரை: அர்ஹிதாம்பாய நம:  
 அதாந்த்ரிகாய நம:  
 அநாகலிதஸாத்ருச்யாய நம:  
 ஸ்ரீ வித்யாமந்த்ரதந்த்ரவிதே நம:  
 ஸர்வாதிசாயிகருணய நம:  
 ஸ்மிதரோசிஷா லலிதாய நம:  
 அத்வைதம் ஸத்யமித்யாக்யந்மத்யார்ஜுநசிவார்சகாய நம:  
 தர்யாச்ரமஸ்த்ரைரர்ஹிதாங்க்ரயே நம:  
 ப்ரத்யக்ஸிதிவிமர்சகாய நம:  
 தயமாநாய நம:  
 தீர்க்த்ருஷ்டயே நம: 940  
 குருஸங்கேதபாலகாய நம:  
 நிஜஸம்லாபமாதூர்ய ஹ்ருதஸஜ்ஜநமாநஸாய நம:  
 உபசாரை: ஷோடசபிர்மாநஸைர்மஹிதேச்வராய நம:  
 ஆபாலகோபவிதிதாய நம:  
 கர்மாகர்மவிபாகவிதே நம:

- ஸ்வாச்ரிதாநாம் லுப்தவிக்நாய நம:
- ருஜுசித்தஸமீபகாய நம:
- தைவிஸம்பத்த்ருதாகாராய நம:
- தைவிஸம்பந்நிதாநபுவே நம:
- அம்பாபாதாவலம்பி ஸ்வஜீவநாய நம:
- ஸுகஜீவநாய நம:
- மௌநிநே நம:
- அசேஷ்டாய நம:
- அவசநப்ரவக்த்ரே நம:
- ச்ரோத்ருதர்பகாய நம:
- ஜராசோவிதஸர்வாங்காய நம:
- ஜரயா அஜரிதாந்தராய நம:
- வாசாபநீதவைமத்யாய நம:
- சாஸ்த்ரரக்ஷண தத்பராய நம:
- குருவாரே சாஸ்த்ரவித்பி: க்ருதசாஸ்த்ரவிசாரணாய நம: 960
- ஸ்வஜநம்பாநுராதாஸு வேதரக்ஷாவிசாரக்ருதே நம:
- அப்ரௌடகந்யோத்வாஹார்தநிதிதாய நம:
- லோகநாயகாய நம:
- அநாதப்ரேதஸம்ஸ்காரோபக்ருந்நிதிவிதாயகாய நம:
- வேதபாஷ்யாதீதிபாலாய நம:
- க்ஷுதிதாந்நவிதாரகாய நம:
- முஷ்டிதண்டிலசித்த்யாத்த நி:ஸ்வாலயஸுபோஷணாய நம:
- ருக்னாலயகதார்தாநாம் ஈசாநுக்ரஹவேதகாய நம:
- கலவைஸ்த்தஸ்வகுருராட்ப்ருந்தாவந சிரஸ்த்திதயே நம:
- ஸதாராக்ஷேத்ரகோதீச்ய சிதம்பரசிவாச்ரயாய நம:
- தேஹலீநிர்மிதாத்ரயக்ரயஸ்வாமிசைலேச மந்திராய நம:
- சரணுகததீநார்தபரித்ராணபராயணாய நம:
- ஆம்நாயஸாரகுளிகாக்ஷகாய நம:
- ஸ்வச்சஹ்ருச்சயாய நம:
- விதிதாத்மரஸாநந்தாஸ்வாதத்யக்தைஷணாய நம:
- ஸ்வபுவே நம:
- ஸிம்ஹாஸநேசீமநுராட் ஜபநிஸ்தந்த்ரிதாந்தராய நம:



ஆத்மாநந்தரஸாஸ்வாதார்த ஸம்மீலிதபக்ஷமகாய நம:

பூஜாகேஹாநந்தரபூக்ருதவாஸாய நம:

அநிகேதநாய நம:

980

மஹாகுருமஹாஸ்வாமிபரமாசார்யஸம்ஜ்ஞகாய நம:

நவோ மஹாநிதிக்யாதசிஷ்யாய நம:

சிஷ்யோபநாயகாய நம:

தேசபாலீரர்சிதாங்க்ரயே நம:

கோட்யதீதஜநைந்ருதாய நம:

ஸ்ரீஜயேந்த்ரஸரஸ்வத்யை ஸ்வயமத்வைதபோதகாய நம:

சிஷ்யாய யோகலிங்கார்சாமார்கநிர்தேசகாரகாய நம:

ஸுந்தரீவரிவஸ்யார்ஹ ஸ்ரீவித்யாதீக்ஷிதாச்ரவாய நம:

பாலஸ்வாமீதி ஸம்ஜ்ஞயா ப்ரக்யாபிதப்ரசிஷ்யாய நம:

ஸ்வஸந்நிதௌ ப்ரசிஷ்யாய போதிதாத்வைதாய நம:

ஆசுக்ருதே நம:

சிஷ்யப்ரசிஷ்யநிர்வ்ருத்தசதாப்தீபரமோத்ஸவாய நம:

வேதைஸ்சதுர்பிர்விப்ரௌககோஷிதைர்முதிதாந்தராய நம:

பாதபிடேந்யஸ்தபாதாய நம:

ஹேமஸிம்ஹாஸநாஸ்த்திதாய நம:

குருத்வித்யசிஷ்யாக்ர்யக்ருதசாமரவிஜநாய நம:

சிஷ்யைர்ஜயேந்த்ரை: கநகமுத்ராக்ருதபதார்சநாய நம:

நாநாசாஸ்த்ரஸுநிஷ்ணாதவித்வஜ்ஜநபரீவ்ருதாய நம:

ப்ருந்தாவநே ஸந்நிஹிதாய நம:

காஞ்ச்யந்தரிதவிக்ரஹாய நம:

1000

ஸ்வர்ச்யாய நம:

ஸ்தவேட்யாய நம:

ஸ்துத்யாத்மநே நம:

புர:ஸ்புரிதபாதநவே நம:


நாத்யாஸ்தீதி ப்ராந்திபிதஸ்வாந்தேஸ்மீதி ப்ரதர்சகாய நம:

காஞ்ச்யாம் ஸ்ரீகாமகோட்யாக்யபிடகாயசங்கராய குரவே நம:

பூஜ்யஸ்ரீசரணய சந்த்ரசேகரேந்த்ரஸரஸ்வத்யை நம:

சாரதாமடஸுஸ்த்திதாய மஹாஸ்வாமிநே நம:

1008



His Holiness Jagadguru Sri Sankaracharya  
Sri Chandrasekharendra Saraswathi Maha Swamigal of  
Kanchi Kamakoti Peetham -

தொகுப்பாளர் :

வைத்ய **S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரீ,**  
ஸ்ரீரங்கம்

நிதி உதவி - ஸ்ரீ R. நந்தகுமார், அண்ணா நகர்,  
சென்னை

Printed at :  
V.K.N. Enterprises  
164, R.H. Road, Chennai-4  
**9840217036**